


அத்தியாயம் 4

பேரண்டப்பொருளாதாரத் தோற்றப்பாடு



சுருக்கம்

இலங்கையின் பேரண்டப் பொருளாதாரத் தோற்றப்பாடு அதிகரித்தளவிலான நிச்சயமற்ற உலகளாவிய சூழலுக்கு மத்தியில் மேம்பட்ட உள்நாட்டுப் பொருளாதாரத் தாக்குப்பிடிக்கும் தன்மையினால் வடிவமைக்கப்படுகின்றது. அதிகரித்த வர்த்தகப் பதற்றங்கள், நாடுகளின் தமது உள்நாட்டு கைத்தொழில் தொடர்பான பாதுகாக்கப்பட்ட போக்குகள் மற்றும் காலநிலை தொடர்புபட்ட இடர்நேர்வுகளால் ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்ட உலகளாவிய பொருளாதார வாய்ப்புக்கள், மத்திய கிழக்கில் புவிசார் அரசியல் பதற்றங்கள் தீவிரமடைதலைத் தொடர்ந்து மிகவும் நிச்சயமற்றதாகியுள்ளன. இத்தகைய அபிவிருத்திகள் உயர்ந்தளவிலான சக்தி மற்றும் கப்பற்பயணச் செலவுகள், வழங்கல் சங்கிலி இடையூறுகள் மற்றும் நிதியியல் சந்தைகளில் அதிகரித்த தளம்பல் போன்றவற்றின் மூலம் தூண்டப்பட்டு உலகம் முழுவதிலுமுள்ள நாடுகளின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு பணவீக்கத்தின் மீது மேல்நோக்கிய அழுத்தத்தினை ஏற்படுத்துமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றன. அதற்கமைய, உலக பணவீக்க வீழ்ச்சிச் செயன்முறைக்கான இடர்நேர்வுகள் அதிகரித்துள்ளதுடன் நாணயக் கொள்கை நடத்தையின் தொடர்ச்சியான விழிப்பினை உறுதிப்படுத்துகின்றது. எனினும், முக்கிய காரணியாகக் காணப்படுகின்ற மத்திய கிழக்கு யுத்தத்தின் போக்குடன் இத்தாக்கங்களின் அளவு மற்றும் காலப்பகுதி தொடர்பாக குறிப்பிடத்தக்களவிலான நிச்சயமற்றதன்மை காணப்படுகின்றது. இந்த இடர்நேர்வுகள் இருந்த போதிலும், பேரண்டப்பொருளாதார உறுதிப்பாட்டின் மீட்சி மற்றும் அண்மைய ஆண்டுகளில் துறைகளுக்கிடையே தாங்கிருப்புக்களின் தொடர்ச்சியான கட்டியழுப்பலினால் இலங்கையின் தோற்றப்பாடு ஆதரவளிக்கப்படுகின்றது. பணவீக்கம் தற்போது குறைவாகக் காணப்படுகின்ற போதிலும் பிரதானமாக உயர்ந்தளவிலான சக்தி மற்றும் போக்குவரத்துச் செலவுகள் மற்றும் உலகளாவிய அபிவிருத்திகளுடன் இணைந்த அதன் கசிவுத்தாக்கங்களின் கரணமாக முன்னர் எதிர்பார்க்கப்பட்டதிலும் பார்க்க வேகமாக 5 சதவீத இலக்கினை நோக்கி அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. இருப்பினும், தற்போது கிடைக்கப்பெறுகின்ற தகவல்களுக்கமைய, பணவீக்கம் பொருத்தமான கொள்கைசார் வழிமுறைகளினால் ஆதரவளிக்கப்பட்டு அதன்பின்னரான இலக்கினை அண்மித்து உறுதிநிலையடையுமென எறிவுசெய்யப்படுகின்றது. நெகிழ்ச்சித்தன்மைவாய்ந்த பணவீக்க இலக்கிடலின் கீழ், நாணயக் கொள்கையானது தரவினால் உந்தப்பட்டதாகவும் முன்னோக்கிய பார்வையில் அமைந்ததாகவும் காணப்படும். அதிகரித்த நிச்சயமற்றதன்மை மற்றும் அதிகரிக்கின்ற செலவுகள் முதலீட்டின் மீது தாக்கம்செலுத்தலாமெனினும் தளர்த்தப்பட்ட நாணய நிலைமைகள் மற்றும் டித்வா புயலினைத் தொடர்ந்த மீள்கட்டுமான நடவடிக்கையினால் ஆதரவளிக்கப்பட்டு தனியார் துறைக்கான கொடுகடன் அண்மைய மாதங்களுடன் ஒப்பிடுகையில் மெதுவானதொரு வேகத்திலிருப்பினும் 2026இல் விரிவடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. சுற்றுலா, வர்த்தகம், பணவனுப்புல்கள் மற்றும் முதலீட்டாளர் மனோபாவம் என்பவற்றின் மீதான சாத்தியமான தாக்கங்களுடன் வெளிநாட்டுத் துறையானது புவிசார் அரசியல் அபிவிருத்திகளிலிருந்தான கீழ்நோக்கிய இடர்நேர்வுகளை எதிர்கொள்ளக்கூடும். எனினும், நிலைத்திருக்கின்ற நடைமுறைக் கணக்கு மிகைகள் மற்றும் ஒதுக்குத் திரட்சியினால் ஆதரவளிக்கப்பட்டு இத்துறையானது அண்மைய ஆண்டுகளில் குறிப்பிடத்தக்களவு வலுவடைந்துள்ளதுடன் அதன்மூலம் தாக்குப்பிடிக்கும் தன்மையை மேம்படுத்தியுள்ளது. தற்போதைய பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதித் திட்டம் மற்றும் வெளிநாட்டுப் படுகடன் மறுசீரமைப்பின்

எதிர்பார்க்கப்பட்ட நிறைவு வெளிநாட்டுச் செலாவணி உட்பாய்ச்சல்களுக்கு ஆதரவளிக்குமென எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை நெகிழ்ச்சித்தன்மைவாய்ந்த செலாவணி வீதம் அதிர்வு உறிஞ்சியாக தொடர்ந்தும் செயற்படும். போதுமான மூலதனம் மற்றும் திரவத்தன்மை தாங்கிருப்புக்கள் அத்துடன் மேம்பட்டுவரும் சொத்துத் தரத்தினால் ஆதரவளிக்கப்பட்டு நிதியியல் துறை நிலையானதாகக் காணப்படுகின்ற போதிலும், உலகளாவிய நிச்சயமற்றதன்மைகள் மற்றும் விரைவான கொடுகடன் விரிவாக்கம் என்பவற்றைக் கருத்திற்கொண்டு உன்னிப்பான கண்காணிப்பு தேவைப்படுத்தப்படுகின்றது. தொடர்ச்சியான மறுசீரமைப்புக்கள் நடுத்தர கால இறைத்துறையின் நிலைபேறானதன்மையை ஆதரவளிக்குமென எதிர்பார்க்கப்படுவதுடன் மேலதிக செலவின அழுத்தங்கள் காணப்பட்ட போதும், பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதித் திட்டம் மற்றும் 2024ஆம் ஆண்டின் 44ஆம் இலக்க பகிரங்க நிதிசார் முகாமைத்துவச் சட்டத்திற்கிணங்க இறைக் கொள்கை அரசிறை அடிப்படையிலான திரட்சியில் நிலைப்படுத்தப்பட்டது. ஒட்டுமொத்தமாக, பேரண்டப்பொருளாதாரத்தின் மீட்சி, தாங்கிருப்புக்களின் தொடர்ச்சியான கட்டியெழுப்பல் மற்றும் தற்போதைய கட்டமைப்புசார் மறுசீரமைப்புக்கள் போன்றன நிலையான வளர்ச்சிக்கு தூண்டுதல் நிலைமைகளை உருவாக்கியுள்ளன. எனினும், வெளிநாட்டு அதிர்வுகள், புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் காலநிலை தொடர்பான இடர்நேர்வுகள் போன்றன கீழ்நோக்கிய இடர்நேர்வுகளைக் கொண்டுள்ளன. இப் பின்னணியில், கொள்கை ஒழுக்கத்தினைப் பேணுதல், அனைத்து பொருளாதார துறைகளிலும் தாங்கியிருப்புக்களை பாதுகாத்தல் அத்துடன் காலநிலை மற்றும் பேரனர்த்த தாக்குப்பிடிக்கும் தன்மையினைக் கட்டியெழுப்புதல் போன்றன பொருளாதாரத்தின் அதிர்வுகளைத் தாங்கும் திறனை வலுப்படுத்துவதற்கு முக்கியமானதாகவிருக்கும். இவை மீட்சி நிலைபேறடைவதற்கு துணைபுரியும் அதேவேளை, வளர்ச்சித்திறனை முன்னேற்றுவதற்கு, உற்பத்தித்திறன் அதிகரிப்பதற்கான கட்டமைப்புசார் மறுசீரமைப்புக்களின் முன்னேற்றம், போட்டித்தன்மை, ஏற்றுமதி பன்முகப்படுத்தல் மற்றும் உட்கட்டமைப்பில் தொடர்ச்சியான முதலீடு செய்தல் போன்றவற்றை தேவைப்படுத்துகின்றது.

4.1 உலகளாவிய பேரண்டப் பொருளாதாரச் சூழலும் தோற்றப்பாடும்

வர்த்தக கொள்கைசார் மாற்றங்கள் மற்றும் அதிகரித்துவரும் புவிசார் பொருளாதார கூறாக்கலுக்கு மத்தியில் உலகளாவிய பொருளாதாரத்தின் அண்மைய தாக்குப்பிடிக்கும்தன்மை 2026 பெப்புருவரி பிற்பகுதியில் ஆரம்பித்த மத்திய கிழக்கு மோதலின் தீவிரத்தன்மையினால் சவாலுக்குட்பட்டுள்ளது. 2026 சனவரியில் வெளியிடப்பட்ட பன்னாட்டு நாணய நிதியத்தின் உலகப் பொருளாதாரத் தோற்றப்பாட்டிற்கமைய, தற்போதைய மத்திய கிழக்கு போரிற்கு முன்னர், உலகளாவிய வளர்ச்சியானது 2026இல் 3.3 சதவீதத்தினையும் 2027இல் 3.2 சதவீதத்தினையும் அடையுமென எறிவுசெய்யப்பட்டதுடன் 2025இல் மதிப்பிடப்பட்ட 3.3 சதவீத வெளிப்படாட்டிலிருந்து சிறிதளவிலான வீழ்ச்சியொன்றைக் குறிக்கின்றது. மாற்றமடையும் வர்த்தகக் கொள்கைகள் மற்றும் நீடிக்கும் நிச்சயமற்றதன்மையால் ஏற்பட்ட சிக்கல்கள், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில்நுட்பத்துடன் தொடர்பான துறைகளில் வலுவான முதலீடுகள், கொள்கைசார் தூண்டல்கள் மற்றும் தளர்த்தப்பட்ட நிதியியல் நிலைமைகள் ஆகியவற்றால் ஓரளவு ஈடுசெய்யப்பட்டதன் மூலம், முரண்பட்ட சக்திகள் சமநிலைப்படுத்தப்பட்டதே

இந்த நிலையான செயலாற்றத்திற்குக் காரணமென பன்னாட்டு நாணய நிதியம் குறிப்பிட்டது. மேம்பட்ட பொருளாதாரங்களில் வளர்ச்சியானது இறைக் கொள்கை, நிதியியல் நிலைமைகள் தளர்வடைதல் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புக்களால் ஆதரவளிக்கப்பட்டு ஐக்கிய அமெரிக்காவில் தொடர்ச்சியான விரிவாக்கத்துடன் அண்மைக் காலத்தில் தொடர்ந்து மிதமடைந்து காணப்படுமென எறிவுசெய்யப்பட்டது. யூரோ பகுதியில் வளர்ச்சியானது சில பொருளாதாரங்களில் அதிகரித்த அரசு செலவினத்தினால் உதவியளிக்கப்பட்டு ஒப்பீட்டளவில் மிதமடைந்திருந்திருப்பினும் நிலையானதாகக் காணப்படுமென எதிர்பார்க்கப்பட்டது. இதேவேளை, வளர்ச்சி வேகமானது 2027 அளவில் படிப்படியாக மிதமடையுமென எறிவுசெய்யப்பட்டிருப்பினும், சீனா மற்றும் இந்தியா போன்ற பிரதான பொருளாதாரங்களில் தாக்குப்பிடிக்கும்தன்மைமிக்க உள்நாட்டுக் கேள்வி மற்றும் கொள்கைசார் தூண்டல்களினால் மேம்படுத்தப்பட்டு தோற்றம்பெற்றுவரும் சந்தைகள் மற்றும் அபிவிருத்தியடைந்துவரும் பொருளாதாரங்கள் உலகளாவிய வளர்ச்சியைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லுமென எதிர்பார்க்கப்பட்டது. எனினும், மத்திய கிழக்குப் போரின் தீவிரத்தன்மைக்கு மத்தியில் மோதலின் நீடிப்பினைப் பொறுத்து இவ்வெறிவுகளானவை எதிர்வரும் காலத்தில் குறிப்பிடத்தக்களவான திருத்தங்களுக்கு

உட்படலாம் என்பதை எடுத்துக்காட்டுகின்ற 2026 சனவரி உலகப் பொருளாதாரத் தோற்றப்பாட்டு வெளியீட்டிலிருந்து உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதாரத் தோற்றவமைப்பு குறிப்பிடத்தக்களவில் மாற்றமடைந்துள்ளது.

மத்திய கிழக்கு போரின் ஆரம்பத்தைத் தொடர்ந்து மீளெழுந்த புவிசார் அரசியல் பதற்றங்கள், போரின் தீவிரத்தன்மை மற்றும் காலத்தைப் பொறுத்து உலகளாவிய பொருளாதார வாய்ப்புக்களை கணிசமானளவில் பாதிக்கக்கூடும் என்பதுடன் அதேவேளை பல பரிமாணங்களிடையே உலகளாவிய நிச்சயமற்றதன்மையை அதிகரிக்கின்றது. குறிப்பாக, அதிகரித்த வலு மற்றும் பண்ட விலைகள், உலகளாவிய வர்த்தக மற்றும் கப்பற்பயண வழிகளுக்கான இடையூறுகள், உலகளாவிய நிதியியல் நிலைமைகள் இறுக்கமடைதல் மற்றும் உயர்வடைந்த இடர்நேர்வு மிகைகள் அதேபோன்று நலிவடைந்த முதலீட்டாளர் மற்றும் நுகர்வோர் நம்பிக்கை அத்துடன் அதிகரித்த கொள்கைசார் நிச்சயமற்றதன்மை என்பவற்றிலிருந்தான பாதகமான கசிவுத்தாக்கங்களினால் அநேக பொருளாதாரங்களின் வளர்ச்சி வாய்ப்புக்கள் எதிர்க்கணியமாக பாதிக்கப்படக்கூடும். இத்தீவிரமடைதலானது பிரதான கப்பற்பயண வழிகள், முக்கிய நிரம்பல் சங்கிலிகள், உலகளாவிய எண்ணெய் மற்றும் பண்டச் சந்தைகள் மற்றும் வான் போக்குவரத்திற்கு உடனடி இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளதுடன் அதனுடாக பன்னாட்டு வர்த்தகத்தையும் உலகளாவிய பொருளாதார நடவடிக்கையையும் பாதிக்கின்றது. எண்ணெய் விலைகளும் கப்பற்பயணச் செலவுகளும் குறிப்பிடத்தக்களவில் உயர்வடைந்துள்ள அதேவேளை இவ்வதிர்விற்கான பதிலிறுப்பாக நிதியியல் சந்தைகள் அதிகரித்த தளம்பல்களைக் காண்பித்துள்ளன. இம்மோதலின் உலகளாவிய பொருளாதாரத் தாக்கத்தை மதிப்பிடுவதற்கு இன்னும் கால அவகாசம் தேவைப்படுகின்ற போதிலும், உலகளாவிய வலு வர்த்தகம் மற்றும் விமானப் போக்குவரத்தில் மத்திய கிழக்கின் உபாய ரீதியிலான பங்கு அதிர்வின் சாத்தியமான பரிமாணத்தை வலியுறுத்துகின்றது. இப்பிராந்தியமானது முக்கிய உலகளாவிய விமானப் போக்குவரத்து மையமொன்றாக விளங்குவதுடன், உலகின் வேலைப்பழுமிக்க சில விமான நிலையங்களையும், ஐரோப்பாவையும் ஆசியாவையும் இணைக்கும் முக்கிய வான்வழிப் போக்குவரத்துப் பாதைகளையும் கொண்டுள்ளது. வான்வெளி மூடல்கள் ஏற்கனவே பரவலான விமான இரத்துகளையும், அதிக செலவுமிக்க மாற்றுப் பாதைப்

பயணங்களையும் ஏற்படுத்தியுள்ளன. அதேவேளை, உலகளாவிய எண்ணெய்க் கப்பல்களின் ஏறத்தாழ ஐந்தில் ஒரு பகுதி கடந்துசெல்லும் ஹோர்முஸ் நீரிணை உலகளாவிய வலு வர்த்தகத்தில் மிக முக்கியமான தடுப்பு முனையாகக் காணப்பட்டு விநியோக இடையூறுகள் மற்றும் விலைத் தளம்பல்கள் மீது கரிசனைகளை அதிகரிக்கின்றது. ஹோர்முஸ் நீரிணையில் முறையான முடக்கம் இல்லாத போதிலும், அதிகரித்துவரும் கப்பல் காப்புறுதிக் கட்டுப்பணங்கள், கப்பல்களின் மாற்றுப்பாதைப் பயணங்கள் மற்றும் மாற்றுப்பாதையில் நீண்ட போக்குவரத்துக் காலங்கள் ஆகியவை சரக்குக் கட்டணம் மற்றும் ஏற்பாட்டுச் செலவுகளை அதிகரித்துள்ளதுடன் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளுக்கு மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சூழலில், பதற்றங்கள் தொடருமாயின் வரையறுக்கப்பட்ட கொள்கைசார் தாங்கிருப்புக்களுடன் வலு இறக்குமதி சார்ந்த பொருளாதாரங்களுக்கு இதன் பாதகமான தாக்கங்கள் மிகவும் தீவிரமாக அமையலாம் என்பதுடன் தொடர்ச்சியாக உயர்வடைந்த வலு மற்றும் போக்குவரத்துச் செலவுகள், உலகளாவிய வர்த்தக அளவுகள், பணவீக்கம் மற்றும் பொருளாதார நடவடிக்கையின் மீது தாக்கத்தினை ஏற்படுத்தக்கூடும்.

மத்திய கிழக்கில் புவிசார் அரசியல் பதற்றங்கள் தீவிரமடைகின்றமையால் உலகளாவிய பணவீக்க வீழ்ச்சிப் போக்கு நிறுத்தப்படக்கூடும் என்பதுடன் மீளெழுந்த பணவீக்க அழுத்தங்களை ஏற்படுத்தக்கூடும். கேள்வி மெதுவடைதல் மற்றும் குறைவான வலு விலைகளைப் பிரதிபலித்து, முதன்மைப் பணவீக்கமானது 2026இல் 3.8 சதவீதத்திற்கும் 2027இல் 3.4 சதவீதத்திற்கும் குறைவடையுமென எதிர்பார்க்கப்பட்டதுடன் உலகளாவிய பணவீக்கம் தொடர்ந்தும் வீழ்ச்சியடையுமென பன்னாட்டு நாணய நிதியத்தின் 2026 சனவரி எறிவுகள் எதிர்பார்த்திருந்தாலும், புவிசார் பதற்றங்களில் அண்மைய தீவிரமடைதல் வலு விலைகளை உயர்த்துவதன் ஊடாக இப்போக்கினை மாற்ற முடியும். பன்னாட்டு நாணய நிதியத்தின் 2026 சனவரி எறிவுகள் 2026 மற்றும் 2027இல் பீப்பாய் ஒன்றுக்கு கிட்டத்தட்ட ஐ.அ.டொலர் 62 கொண்ட சராசரி எண்ணெய் விலைகளை எதிர்பார்த்த அதேவேளை பிரெண்ட் மசகெண்ணெய் விலை சில சந்தர்ப்பங்களில் பீப்பாய் ஒன்றுக்கு ஐ.அ.டொலர் 100 இனை அதிகரித்ததுடன் அண்மைய அபிவிருத்திகள் எண்ணெய் விலைகளில் கடுமையான மிகையொன்றையும் தளம்பலையும் ஏற்படுத்தியுள்ளது. வலு விலைகளில் இத்தகைய அதிகரிப்புகள்,

உலகளாவிய பணவீக்கத்தின் மீது, குறிப்பாக அண்மைக்காலத்தில், மேல்நோக்கிய அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும். இதற்கு மேலதிகமாக, பாதிக்கப்பட்ட விநியோகச் சங்கிலிகளிலிருந்து உருவாகும் சாத்தியமான விநியோகப் பற்றாக்குறைகளுடன் இணைந்து, உயர் கப்பல் போக்குவரத்து, காப்புறுதி மற்றும் ஏனைய போக்குவரத்துச் செலவுகள் பல பொருளாதாரங்களிடையே இறுக்குமதி செய்யப்பட்ட பணவீக்கம் அதிகரிப்பதற்குப் பங்களிக்கக்கூடும். முக்கிய வலு அல்லது போக்குவரத்து உட்கட்டமைப்பிற்கான ஏதேனும் பாதிப்பு விநியோகத்தை மேலும் கட்டுப்படுத்தி, உலகளாவிய பண்ட விலைகளின் மீதான மேல்நோக்கிய அழுத்தத்தை தீவிரப்படுத்தக்கூடிய அதேவேளை மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரும் கூட, இயல்புநிலையடைவதைத் தாமதப்படுத்தலாம். இச்சூழலில், பரிணமித்துவரும் உலகளாவிய நிலைமகளுக்கு மத்தியில் விலை உறுதிப்பாட்டினைப் பாதுகாப்பதற்கு மத்திய வங்கிகள் விழிப்புடன் இருந்து நாணயக் கொள்கையை கவனமாக அளவுத்திருத்தம்செய்வதற்கு வேண்டப்படலாம். நிரம்பலினால் உந்தப்பட்ட பணவீக்க அதிர்வுகளை எதிர்கொள்கின்ற பொருளாதாரங்கள், குறிப்பாக, மெதுவான வளர்ச்சியின் இடர்நேர்வுகளை நடுத்தர கால பணவீக்க எதிர்பார்ப்புகளை சிதைக்கக்கூடிய நீண்டகாலப் பணவீக்க சாத்தியத்தன்மையுடன் சமநிலையடையச் செய்வதில் சிக்கலான கொள்கைசார் பரிமாற்றங்களை எதிர்நோக்கக்கூடும்.

இப்பின்னணியில், குறிப்பாகப் புவிசார் அரசியல் அபிவிருத்திகளைச் சூழ்ந்திருக்கும் நிச்சயமற்ற தன்மை நீடிக்குமாயின், 2026ஆம் ஆண்டில் உலகளாவிய நாணயக் கொள்கை நிலைப்பாடு, 2025ஆம் ஆண்டை விட அதிக எச்சரிக்கையுடன் இருக்கக்கூடும். 2024ஆம் ஆண்டின் இரண்டாமரைப்பகுதியில் இருந்து ஆரம்பித்து, நாடுகளுக்குரிய பிரத்தியேகமான பேரண்டப்பொருளாதார நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, கொள்கைத் தளர்வுகளில் சில விலகல் அவதானிக்கப்பட்டிருந்தும், உலகளாவிய பணவீக்கத்தின் உறுதியான வீழ்ச்சியினால் ஆதரிக்கப்பட்டு, மேம்பட்ட பொருளாதாரங்கள் மற்றும் தோற்றம்பெற்றுவரும் சந்தைப் பொருளாதாரங்களின் மத்திய வங்கிகள் பரந்தளவில் தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலைப்பாட்டை நோக்கியிருந்தன. 2025ஆம் ஆண்டின் முதலரைப்பகுதியில், வேகமான பணவீக்க வீழ்ச்சி மற்றும் வர்த்தக தீர்வை தொடர்பான நிச்சயமற்றதன்மைகளிலிருந்தான எதிர்பார்க்கப்பட்ட வளர்ச்சி அக்கறைகளுக்கு மத்தியில், தோற்றம்பெற்றுவரும் சந்தைப் பொருளாதாரங்கள்

மிகவும் தீவிரமான தளர்த்தலைத் தெரிவுசெய்தன. எனினும், அநேகமான முக்கிய பொருளாதாரங்களில் பணவீக்க அழுத்தங்கள் உயர்வடைந்து இலக்கிற்கு மேல் காணப்பட்டிருந்த போதிலும், முன்னேற்றமடைந்த பொருளாதாரங்கள் மிதமடைந்துவரும் பணவீக்க அழுத்தங்களுடன் எச்சரிக்கைமிக்க தளர்த்தலை நோக்கி மிகவும் படிப்படியான மாறுதலைதலொன்றைக் காண்பித்தன. ஐக்கிய அமெரிக்க பெட்ரல் ரிசேர்வ், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் இங்கிலாந்து வங்கி உள்ளிட்ட மேம்பட்ட பொருளாதாரங்களின் முக்கிய மத்திய வங்கிகளின் கொள்கைப் பாதைகள், 2025இல் அளவிடப்பட்ட கொள்கை வீதக் குறைப்புகளினால் வகைப்படுத்தப்பட்டன. இதன் விளைவாக, உலகளாவிய எதிர்பார்த்ததை விட இறுக்கமான நிதியியல் நிலைமைகள் ஏற்பட்டன. அநேகமான மத்திய வங்கிகள், தீவிரமடைந்துவரும் உலகளாவிய சிக்கல்களுக்கு மத்தியில் மிகவும் எச்சரிக்கையான கொள்கைசார் அணுகுமுறையொன்றை நோக்கி மாற்றமடைந்துவருவதுடன் 2025இல் பிற்பகுதியில் உலகளாவிய நாணயக் கொள்கை நிலைப்பாட்டில் இயல்புநிலைக்குத்திரும்புதலின் வேகம் மிதமடைந்தது. உயர்வடைந்த கொள்கைசார் நிச்சயமற்றதன்மை, ஐக்கிய அமெரிக்க தீர்வைக் கொள்கையிலிருந்து தோன்றுகின்ற தீவிரமடைந்துவரும் வர்த்தகப் பதற்றங்கள் மற்றும் தொடர்ச்சியான புவிசார் அரசியல் இடர்நேர்வுகளை இவை உள்ளடக்கியிருந்தன. 2026இல், மத்திய கிழக்குப் போரின் பரிமாணம் மற்றும் தொடர்ச்சியைச் சூழ்ந்துள்ள உயர்வடைந்த நிச்சயமற்றதன்மைக்கு மத்தியில் அநேகமான மத்திய வங்கிகள் மிகவும் எச்சரிக்கையான நாணக் கொள்கை வடிவமைப்பினை நோக்கி மாற்றமடைந்துள்ளன. எதிர்வரும் காலத்தில், புவிசார் அரசியல் கூறாக்கல், வர்த்தகக் கொள்கை நிச்சயமற்றதன்மை, சீரற்ற காலநிலையினால் உருவாகும் சாத்தியமான வழங்கல் சங்கிலி இடையூறுகள் மற்றும் உயர்வடைந்த செலாவணி வீத தளம்பல் என்பன உலகளாவிய நாணயக் கொள்கை நிலைப்பாட்டினை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றக்கூடும். அதேவேளை, தற்போது நிலவுகின்ற நிச்சயமற்றதன்மைகளுக்கு அப்பால் நோக்கினால், செயற்கை நுண்ணறிவு பிரயோகத்தின் வேகமும் அளவும், பொருளாதாரங்களின் நடுத்தர கால பொருளாதார வளர்ச்சி வாய்ப்புக்களின் முக்கிய தூண்டுதலாக அமையக்கூடும். அதேவேளை இது உற்பத்தித்திறன், முதலீடு மற்றும் உண்மை நடுநிலை வட்டி வீதங்களில் செல்வாக்குச்செலுத்துவதனுடாக நாணயக் கொள்கை வடிவமைப்பிலும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும்.

மத்திய கிழக்கில் புவிசார் அரசியல் பதற்றங்களின் தீவிரத்தன்மை, குறிப்பாக மோதலானது நீண்ட காலப் பகுதிக்கு நீடிக்குமாயின் பல்வேறு வழிகளில் இலங்கைப் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்களவான தாக்கங்களைக் கொண்டிருக்கக்கூடும். வளைகுடாவைச் சார்ந்திருக்கும் வலு மீதான இலங்கையின் கணிசமான தங்கியிருப்பு எரிபொருள் இறக்குமதிச் செலவை அதிகரித்து வர்த்தகப் பற்றாக்குறையை விரிவுபடுத்தக்கூடிய உலகளாவிய எண்ணெய் மற்றும் வாயு விலைகளில் சாத்தியமான அதிகரிப்புகளுக்குப் பொருளாதாரத்தை உட்படுத்துவதுடன் இதனூடாக பணவீக்கத்தின் மீது மேல்நோக்கிய அழுத்தமொன்றை ஏற்படுத்துகின்றது. மேலும், இம்மோதலானது உர இறக்குமதி விலைகளை அதிகரிக்கச் செய்து, உர வழங்கலிற்கும் இடையூறை ஏற்படுத்துவதனால் இலங்கையின் வேளாண்மைத் துறையைப் பாதகமாகப் பாதிக்கக்கூடும். ஏறத்தாழ 45 சதவீதமான பணவனுப்பல்கள் வளைகுடா நாடுகளிலிருந்தே பெறப்படுவதால் இலங்கைப் பொருளாதாரத்தின் முக்கியமான வெளிநாட்டுச் செலவாணி மூலமான பணவனுப்பல் உட்பாய்ச்சல்கள் பாதிக்கப்படக்கூடும். எனவே, மோதலின் சாத்தியமான நீடிப்பின் காரணமாக தொழிலாளர் சந்தைகளுக்கு அல்லது தொழிலாளரா இடப்பெயர்விற்கான ஏதேனும் இடையூறானது பணவனுப்பல் உட்பாய்ச்சல்களைக் குறைத்து செலாவணி வீத தளம்பலை உயர்வடையச் செய்யக்கூடும். அதேவேளை, மோதல்கள் அண்மைக் காலத்தில் குறைவடைந்து, உட்கட்டமைப்பினை அடிப்படையாகக் கொண்ட மறுசீரமைப்பு நடவடிக்கைகள் ஆரம்பமானால் அதனூடாக நேர்க்கணிய கசிவுத்தாக்கங்கள் ஏற்படக்கூடிய சாத்தியமுள்ளன. இருப்பினும், இத்தகைய முடிவானது முற்றிலும் மோதலின் எதிர்காலப் பாதையினைப் பொறுத்தே அமையும். தேயிலை உள்ளடங்கலாக இலங்கையின் ஏற்றுமதிகளின் குறிப்பிடத்தக்க பங்கொன்றிற்கு வகைகூறுகின்ற மத்திய கிழக்குடனான வர்த்தக இணைப்புகள் பிராந்திய கேள்வி நிலைமைகளில் மாற்றங்களினூடாக நேரடியாகப் பாதிக்கப்படக்கூடும். மேலும், உயர்வடைந்த புவிசார் அரசியல் நிச்சயமற்றதன்மைக்கு மத்தியில் உலகளாவிய பொருளாதார நடவடிக்கையில் பரந்தளவிலான மெதுவடைதல், சந்தைகளுக்கு மத்தியில் இலங்கையின் ஏற்றுமதிச் செயலாற்றத்திற்கு மேலதிக கீழ்நோக்கிய இடர்நேர்வுகளை ஏற்படுத்தி வெளிநாட்டுக் கேள்வியைத் தளர்வுச்செய்யக்கூடும். இதற்கு மேலதிகமாக, உலகளாவிய கப்பற்பயணப் பாதைகள் மற்றும் உயர் சரக்கு மற்றும் காப்புறுதிச் செலவுகளுக்கான பரந்தளவிலான இடையூறுகள்,

ஏற்றுமதிச் சந்தைகளைச் சார்ந்திராது ஒட்டுமொத்த ஏற்றுமதிச் செயலாற்றத்தினையும் பாதிக்கக்கூடும். சுற்றுலாத் துறையில், மத்திய கிழக்கிலிருந்தான நேரடி வருகைகள் மிதமானதொரு பங்கினை கொண்டிருந்த போதிலும், மத்திய கிழக்கு இணைப்புக்களின் ஊடாக இலங்கைக்கு வருகின்ற மொத்த சுற்றுலா வருகைகளில் 30 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை மத்திய கிழக்கு நாடுகளின் விமானச் சேவைகள் கொண்டுள்ளன. எனவே, பிராந்திய வான்வெளி கட்டுப்பாடுகள் மற்றும் இடர்நேர்வு அனுமானங்கள், இணைப்புப்பயண பாய்ச்சல்களை இடையூறுக்குட்படுத்தி மொத்தச் சுற்றுலா வருகைகளைப் பாதிக்கின்றது. உயர்வடைந்த உலகளாவிய நிச்சயமற்றதன்மை, வெளிநாட்டு நேரடி முதலீடு மற்றும் சொத்துப்பட்டியல் உட்பாய்ச்சல்கள் உள்ளடங்கலான நிதியியல் பாய்ச்சல்களையும் கடுமையாகப் பாதிப்பதுடன் இதனூடாக சென்மதி நிலுவை மீது மேலதிக அழுத்தத்தை ஏற்படுத்துகின்றது. ஒட்டுமொத்தமாக, பலவீனமான உள்நாட்டுக் கேள்வியானது பணவீக்க அழுத்தங்களைப் பகுதியளவில் எதிரீடுசெய்யக்கூடுமெனினும், இவ்வபிவிருத்திகள் செலாவணி வீதம் மற்றும் உள்நாட்டு விலைகள் மீது மேல்நோக்கிய அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே, இத்தகைய புவிசார் அரசியல் பதற்றங்களின் நீடித்த தீவிரமானது இலங்கையின் வெளிநாட்டு மீதிகள், பணவீக்கப் பாதை மற்றும் ஒட்டுமொத்த பேரண்டப் பொருளாதார உறுதிப்பாடு போன்றவற்றுக்கு குறிப்பிடத்தக்க இடர்நேர்வுகளை ஏற்படுத்தக்கூடும். மேலும், மத்திய கிழக்கு போரின் விளைவுகள் நீடித்தால், இப்பாதிப்புகள் நிதியியல் முறைமையிலும், குறிப்பாக கொடுகடன் மற்றும் திரவத்தன்மை வழிகள் மூலமாக, தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

4.2. உள்நாட்டு பொருளாதாரத் தோற்றப்பாடு





4.2.1 பணவீக்கத் தோற்றப்பாடு¹

முதன்மைப் பணவீக்கமானது தற்போதைய மத்திய கிழக்கு யுத்தத்திலிருந்தான கசிவுத்தாக்கங்களுக்கு மத்தியில் வலு விலைச் சீராக்கங்களினால் பிரதானமாக தூண்டப்பட்டு முன்னர் எதிர்பார்த்திலும் விரைவான வேகத்தில் அண்மைக் காலத்தில்

¹ இங்கு கலந்துரையாடப்பட்ட ஏறிவுகள் 2026 மார்ச் நாளைக் கொள்கை சுற்றின் நிறைவிலுள்ளவாறு கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையிலானவை. மத்திய கிழக்கில் நிலவும் யுத்தத்தின் நிலையற்ற தன்மை அத்துடன் உலகளாவிய மற்றும் உள்நாட்டு பொருளாதார நடவடிக்கை ஆகிய இரண்டிலும் அதன் பரந்த விச்சிலான கசிவுத்தாக்கங்கள் போன்றவற்றுக்கு மத்தியில், தற்போதைய பணவீக்கத் தோற்றப்பாடு அதிகரித்த நிச்சயமற்றதன்மைக்குட்பட்டதாக காணப்படுகின்றது. இதற்கமையாக, அடிப்படையான நிலைமைகளில் எவையெனும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இந்த ஏறிவுகளிலிருந்தான குறிப்பிடத்தக்க விலைகளுக்கு வழிவகுக்கக்கூடும்.

வரைபடம் 4.1

உலகளாவிய ஏறிவுகள் (காலாண்டு)



குறிப்பு: வரைபடங்கள் 2026 மார்ச் 25 இல் வெளியிடப்பட்ட அண்மைய ஏறிவுகளின் அடிப்படையிலமைந்தவை. இந்த ஏறிவுகள் வெளியிடப்படுவதற்கு முன்னர் 2026 மார்ச் நாளையக் கொள்கைக் கற்று நிறைவடைந்ததால், 2026 மார்ச் 16 அன்று பெறப்பட்ட உலகளாவிய ஏறிவு மாதிரியான வலையமைப்பின் ஏறிவுகளின் ஆரம்ப புதிப்பு, 2026 மார்ச் நாளையக் கொள்கை கற்றின் ஏறிவுகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த அத்தியாயத்தில் வழங்கப்பட்டுள்ள வீச்சு வரைபடங்கள் அவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டவைபயாகும்.

மூலங்கள்: உலகளாவிய ஏறிவு மாதிரியான வலையமைப்பு (25 மார்ச் 2026 வெளியீடு), காலாண்டு ஏறிவு மாதிரியான

5 சதவீத இலக்கினை நோக்கித் துரிதமடைமெனவும் அதேவேளை இலக்கினை அண்மித்த ± 2 சதவீதப் புள்ளிகளுடன் பரந்தளவில் காணப்படுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. பணவீக்கம் பொருத்தமான கொள்கை வழிமுறைகளினால் ஆதரவளிக்கப்பட்டு நடுத்தர காலத்தில் இலக்கினை அண்மித்து உறுதிநிலையடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. மிதமான உணவுப் பணவீக்கம் மற்றும் கேள்வி நிலைமைகளின் படிப்படியான இயல்புநிலைப்படுத்தலுடன் வலு மற்றும் போக்குவரத்து வகையில் பணச்சுருக்க அமுத்தங்களின் மறைவினால் ஆதரவளிக்கப்பட்டு முதன்மைப் பணவீக்கமானது 2025 ஓகத்தில் நோக்கணிய மட்டங்களுக்கு திரும்பலடைந்ததிலிருந்து படிப்படியாகத் துரிதமடைகின்ற போக்கில் காணப்பட்டது. மத்திய கிழக்கு யுத்தத்திற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஏறிவுகளுக்கமைய, பணவீக்கமானது அதன் படிப்படியான துரிதமடைதலைத் தொடர்ந்து

2026இன் இரண்டாமரைப்பகுதியளவில் 5 சதவீதத்தினை நோக்கி நகர்வடையுமென எதிர்பார்க்கப்பட்டது. எனினும், மத்திய கிழக்கு யுத்தத்தின் தாக்கத்திலிருந்தான பொருளாதாரத்திற்கான கணிசமானளவிலான வெளிநாட்டு அதிர்வு பேரண்டப்பொருளாதார ஏறிவுகளில் குறிப்பிடத்தக்களவிலான திருத்தங்களைத் தேவைப்படுத்தியது. குறிப்பாக, தற்போதைய மத்திய கிழக்கு மோதல் மற்றும் தொடர்புடைய கசிவுத் தாக்கங்களுக்கு மத்தியில் அண்மைய விலைச் சீராக்கங்கள் மற்றும் உயர்வடைந்த உலகளாவிய வலு விலைகளினால் தூண்டப்பட்டு வலு மற்றும் போக்குவரத்துப் பணவீக்கமானது அண்மைக் காலத்தில் விரைவான வேகமொன்றில் துரிதமடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வியக்கவாற்றல்களால் பங்களிக்கப்பட்டு முதன்மைப் பணவீக்கமானது துரிதமடையுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும், தற்போது கிடைக்கப்பெறும் தகவல்களுக்கமைய,




பணவீக்கமானது எதிர்வரும் காலத்தில் இலக்கின் ± 2 சதவீதப் புள்ளி எல்லையினுள் காணப்படுமென எறிவுசெய்யப்படுகின்றது. எறிவுகளில், தற்போது கிடைக்கப்பெறும் தகவல்களுக்கமைய உள்வாங்கப்பட்டுள்ள தற்போதைய அனுமானம், மத்திய கிழக்கு யுத்தத்தின் தாக்கங்கள் தற்காலிகமானவையாக அமையுமெனவும் அதன்பின்னர் பொருளாதார நடவடிக்கை படிப்படியாக இயல்புநிலைக்குத் திரும்பலடையுமென்ற போதிலும் இத்தாக்கங்களின் கால அளவு மற்றும் வீரியம் குறித்து சில கடுமையான நிச்சயமற்ற தன்மைகள் காணப்படுகிறது. இம்மதிப்பீட்டினைப் பிரதிபலித்து, பணவீக்கமானது 2027இல் சில கீழ்நோக்கிய சரிசெய்தல் சீராக்கத்தினை பதிவுசெய்யுமென எதிர்பார்க்கப்படுகின்றது. நடுத்தர காலத்தில் உரிய கொள்கை வழிமுறைகளினால் ஆதரவளிக்கப்பட்டு பணவீக்கம் 5 சதவீத இலக்கினை அண்மித்து உறுதிநிலையடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளை, மையப் பணவீக்கமானது வலு மற்றும் போக்குவரத்து விலைகளிலிருந்தான கசிவுத் தாக்கங்கள், மேம்பட்ட கேள்வி நிலைமைகள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட பணவீக்க இயக்கவாற்றல்களினால் பங்களிக்கப்பட்டு, முதன்மை பணவீக்க இலக்கினை நோக்கி படிப்படியாக நகர்வடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும், மையப் பணவீக்கத்தின் இயல்புநிலைப்படுத்தலின் வேகம் உள்நாட்டுப் பொருளாதாரத்தின் மீதான மத்திய கிழக்கு மோதலின் கசிவுத் தாக்கங்களை பகுதியளவில் பிரதிபலித்து, ஒப்பீட்டளவில் குறைவடைந்த பொருளாதார நடவடிக்கைகளின் காரணமாக ஓரளவு மெதுவடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

பணவீக்கத் தோற்றப்பாட்டைச் சூழ்ந்துள்ள நிச்சயமற்றதன்மை, குறிப்பாக தற்போதைய மத்திய கிழக்கு மோதல் மற்றும் உலகளாவிய வலுச் சந்தைகள், வர்த்தகப் பாய்ச்சல்கள் மற்றும் உள்நாட்டு விலை இயக்கவாற்றல்களுக்கான அதன் சாத்தியமான கசிவுத்தாக்கங்களைக் கொண்ட சூழலில் சாதாரண காலங்களை விட கணிசமானளவு உயர்வாக காணப்படுகின்றது. இவ்வெறிவுகளானவை, உலகளாவிய வலு மற்றும் உணவு விலைகளின் ஊகிக்கப்பட்ட பாதை; இலங்கையின் முக்கிய வர்த்தகப் பங்காளர்களின் எதிர்பார்க்கப்படும் வளர்ச்சிப் பாதை; அரசாங்கத்தின் எதிர்பார்க்கப்பட்ட இறைப் பாதை; வெளிநாட்டு நடைமுறைக் கணக்கு மீதி உள்ளடங்கலாக வெளிநாட்டுத் துறையில் எதிர்பார்க்கப்படும் அபிவிருத்திகள் மற்றும் பெடரல் நிதிய வீதத்தினால் குறித்துக்காட்டப்பட்ட

உலகளாவிய நிதியியல் நிலைமைகள் ஆகிய நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகக் காணப்படுகின்றன. மேலும், எறிவுகள் மாதிரியுருவிற்கு ஒத்திசைவான வட்டி வீதப் பாதை மற்றும் அதன்மூலம் விளைகின்ற பேரண்டப்பொருளாதாரப் பதிலியுப்புக்கள் என்பன மீதான நிபந்தனைகளுக்குட்பட்டவையாகும். இவ்வெறிவுகள் 2026 மார்ச் சில் நாணயக் கொள்கைச் சுற்றில் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் உள்ளதுடன், அடிப்படை உலகளாவிய மற்றும் உள்நாட்டு நிலைமைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படும் பட்சத்தில் மாற்றங்களுக்கு உட்படக்கூடியதாகவுள்ளன. உள்நாட்டு வலு மற்றும் போக்குவரத்துச் செலவுகள் மற்றும் வளமாக்கிகளின் விலைகள் போன்றவற்றில் எதிர்பார்க்கப்பட்டதிலும் பார்க்க உயர்ந்தளவான அதிகரிப்புக்கள் போன்றவற்றுக்கு சாத்தியமாக வழிவகுக்கும் உலகளாவிய பண்டச் சந்தைகள் வலு வழங்கல்கள் மற்றும் கப்பற் பாதைகள் போன்றவற்றுக்கு இடையூறினை ஏற்படுத்தக்கூடிய தீவிரமான புவிசார் அரசியல் பதற்றங்கள்; இலங்கை ரூபாவின் உயர்ந்தளவிலான மட்டங்களிலான சாத்தியமான பெறுமதித்தேய்வு; வலுவான கொடுகடன் வளர்ச்சியின் காலங்கடந்த தாக்கத்தினால் உந்தப்பட்ட எதிர்பார்க்கப்பட்டதிலும் பார்க்க உயர்ந்தளவிலான கேள்வி அழுத்தங்கள்; வேளாண்மை மற்றும் வலுத் துறைகளைப் பாதிக்கின்ற சாத்தியமான மீண்டும் மீண்டும் ஏற்படும் பாதகமான வானிலை நிலைமைகள் மற்றும் அதன்மூலம் உணவு மற்றும் வலுப் பணவீக்கத்தின் மீதான மேல்நோக்கிய அழுத்தம் போன்ற காரணிகளிலிருந்து தோற்றம்பெறுகின்ற பணவீக்க எறிவுகளின் அடைவிற்கு மேல்நோக்கிய இடர்நேர்வுகள் காணப்படுகின்றன. அதேவேளை, கேள்வி நிலைமைகளின் சாத்தியப்பாடு எதிர்பார்க்கப்பட்டதை விடவும் நலிவடைந்திருப்பதால் மையப் பணவீக்கத்தில் படிப்படியான மீட்சிக்கு வழிவகுத்தமை மேம்பட்ட வேளாண்மை உற்பத்தியின் ஏதேனும் சாத்தியப்பாடு உணவு விலைகள் மீதான அழுத்தங்களைத் தளர்த்துவதற்கு உதவியமை போன்றவற்றை பணவீக்க எறிவுகளின் அடைவிற்கான கீழ்நோக்கிய இடர்நேர்வுகள் உள்ளடக்கின்றன. பரிணமிக்கின்ற அபிவிருத்திகளை தொடர்ந்தும் உன்னிப்பாகக் கவனிப்பதுடன் இலங்கை மத்திய வங்கி அதன் நெகிழ்ச்சித்தன்மைவாய்ந்த பணவீக்க இலக்கிடலின் கீழ் தரவினால் உந்தப்பட்ட நாணயக் கொள்கைக் கட்டமைப்புடன் ஒத்திசைந்துசெல்லும் விதத்தில் எறிவுசெய்யப்பட்ட பாதையிலிருந்தான ஏதேனும் விலகல்களை உரிய வகையில் தொடர்பூட்டும்.

வரைபடம் 4.2
அடிப்படை காலாண்டு முதன்மைப் பணவீக்க எதிர்வுகூறல்* (கொ.நு.வி.சுட்டெண், ஆண்டிற்காண்டு)



* வீச்சு வரைபடத்தில் காண்பிக்கப்பட்டுள்ள அடையப்பட்ட தரவுகள் கொழும்பு நகர்வோர் விலைச் சுட்டெண் (2021=100, பருவகாலீதியில் சீராக்கப்பட்டது) இன் அடிப்படையிலமைந்துள்ளன.
 ** மத்திய வங்கி மற்றும் நிதியமைச்சருக்கு இடையில் 2023 ஒத்தோபரில் கைச்சாத்திடப்பட்ட நாணயக் கொள்கை கட்டமைப்புகள் உடன்படிக்கையில் கீழ் பணவீக்க இலக்கு (5%) இணங்கிக்கொள்ளப்பட்டது.
 குறிப்பு: எதிர்வுகூறல் என்பது வாக்குறுதியோ அன்றில் கடப்பாடோ அல்ல.
 2026 மாதக் மாத எதிர்வுகூறல் சுற்றில் கிடைப்பவாக இருந்த தரவுகள், மேற்கொள்ளப்பட்ட ஊகங்கள் மற்றும் தீர்மானங்கள் என்பவற்று எதிர்வுகள் பிரதிபலிக்கின்றன. மத்திய கிழக்கு பத்தத்தின் நிலையற்றதன்மை அத்துடன் உலகளாவிய மற்றும் உள்ளூர் பொருளாதார நடவடிக்கை ஆகிய இரண்டிலும் அதன் பரந்த வீச்சிலான கசிவுத் தாக்கங்கள் போன்றவற்றுக்கு மத்தியில், தற்போதைய பணவீக்கத் தோற்றப்பாடு அதிகரித்த நிச்சயமற்றதன்மைக்கு உட்பட்டதாக காணப்படுகின்றது. இதற்கமையாக, அடிப்படையான நிலைமைகளில் வைப்போடும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இந்த எதிர்வுகளிலிருந்தான குறிப்பிடத்தக்க விலகல்களுக்கு வழிவகுக்கக்கூடும்.
 வீச்சு வரைபடமானது மடிப்பதாக மக்களடிகின்ற நிறங்களுடைய நம்பிக்கை இடைவெளிகளைப் பயன்படுத்தி அடிப்பட. எறிவுப் பாதையைக் குறித்துள்ள நிச்சயமற்றதன்மையினைத் தெளிவுபடுத்துகின்றது. வரைபடத்தில் காட்டப்பட்டுள்ள நம்பிக்கை இடைவெளிகள் நடுத்தர காலத்தில் பணவீக்கம் தாழ்மையடையக்கூடிய பெறுமதிகளுக்குள்ளான வீச்சுகளை எடுத்துக்காட்டுகின்றன. உதாரணமாக, தடிப்பான பச்சை நிறப்படுத்தப்பட்ட பகுதியானது 50 சதவீத நம்பிக்கை இடைவெளியினைப் பிரதிபலித்து, உண்மையான பணவீக்க விலைவு இவ்வெடைவெளியினுள் அமைப்பெறுவதற்கான 50 சதவீத நிகழ்தகவினை எடுத்துக்காட்டுகின்றது. நம்பிக்கை இடைவெளிகள் நீண்ட காலத்தில் பணவீக்க எதிர்வுகூறலின் அதிகரிக்கின்ற நிச்சயமீன்மையினைக் காட்டுகின்றன.

மூலம்: மத்திய வங்கி அலுவலர் எறிவுகள்

4.2.2 நாணயத் துறைத் தோற்றப்பாடு

நாணயக் கொள்கை தீர்மானம் மேற்கொள்ளும் செயன்முறை, பரிணமித்துவரும் உள்நாட்டுப் பேரண்டப்பொருளாதார நிலைமைகள் மற்றும் உலகளாவிய கொள்கை அதிர்வுகள் மற்றும் நிச்சயமற்றதன்மைகளிலிருந்தான சாத்தியமான கசிவுத் தாக்கங்களின் உன்னிப்பான பரிசீலனையுடன் தரவினால் உந்தப்பட்டதாகவும் முன்னோக்கிய பார்வையில் அமைந்ததாகவும் காணப்படும். பணவீக்கத்தின் எதிர்பார்க்கப்பட்ட துரிதமடைதல் முன்னர் எறிவுசெய்யப்பட்டதிலும் பார்க்க விரைவான வேகமொன்றில் இலக்கினை நோக்கியதாக இருக்கும் நிலையில், மத்திய வங்கியானது சாத்தியமான பணவீக்க அழுத்தங்களை உன்னிப்பாக கவனிப்பதுடன் நடுத்தர காலத்தில் பணவீக்க இலக்கினை அடைவதற்கு எவ்வித கேள்விப்பக்க இடர்நேர்வுகளைத் தீர்ப்பதற்கும் தேவையான வழிமுறைகளை எடுப்பதற்கு தயார்நிலையில் இருக்கும். வட்டி வீதப் பாதையானது உள்ளூர் விலை

உறுதிப்பாட்டினை உறுதிப்படுத்துவதற்கு முன்கூட்டிய வடிவமைக்கப்படும் மத்திய வங்கியின் நாணயக் கொள்கை நிலைப்பாட்டுடன் இணங்கியிருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், நாட்டிற்கான தரமிடல் தரமுயர்த்தல்களைத் தொடர்ந்து மேம்பட்ட இறைச் செயலாற்றம் மற்றும் குறைவடைந்த இடர்நேர்வு மிகையினால் ஆதரவளிக்கப்பட்டு, அரசு பிணையங்கள் மீதான விளைவு வீதங்கள் பரந்தளவில் இயல்புநிலையில் இருப்பினும் சாத்தியமான பேரண்டப் பொருளாதார நிச்சயமற்றதன்மைகளுக்கு மத்தியில் தற்காலிகத் தளம்பல் இருக்க வாய்ப்புள்ளது. மேம்பட்ட பொருளாதார நடவடிக்கை, உறுதியடைகின்ற கேள்வி நிலைமைகள் மற்றும் டித்வா புயலினைத் தொடர்ந்த மீள்கட்டவாக்க மற்றும் மீட்பு முயற்சிகளினால் தனியார் துறைக்கான கொடுகடனின் வளர்ச்சி உத்வேகம் தொடர வாய்ப்புள்ளது. இருப்பினும், மத்திய கிழக்கு போரிலிருந்தான கசிவுத்தாக்கங்கள் இத்தோற்றப்பாட்டின் மீது தாக்கம்செலுத்தலாம். மத்திய

கிழக்கு போரினால் உள்நாட்டுப் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய ஏனைய சாத்தியமான எதிர்க்கணிய அபிவிருத்திகளுடன் இணைந்து, அண்மைய பாதகமான புவிசார் அரசியல் நிகழ்வுகள் உள்நாட்டுப் பொருட்கள் மற்றும் பணிகளுக்கான உலகளாவிய கேள்வி குறைவடையக்கூடும் என்பதனால் கொடுகடனுக்கான கேள்வியில் சிறு மெதுவடைதல் சாத்தியமானதாகும். அதற்கமைய, ஆண்டின் பிற்பகுதியில் சிறிதளவிலான மெதுவடைதலுடன் ஒட்டுமொத்த கொடுகடன் வளர்ச்சி 2026இல் ஒப்பீட்டளவில் மிதமடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. அரசிற்குச் சொந்தமான வியாபார தொழிற்முயற்சிகளின் மறுசீரமைப்பு உள்ளிட்ட முக்கிய கட்டமைப்புசார் மறுசீரமைப்புக்களுடன் இணைந்த இறைத் திரட்சியின் தொடர்ச்சியால் ஆதரவளிக்கப்பட்டு வங்கித்தொழில் முறைமையினால் அரசு துறைக்கான கொடுகடன் மிதமடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளை, அரசாங்கத்திற்கு மத்திய வங்கியின் நேரடியான நிதியளித்தல் இன்மையால், உலகளாவிய மற்றும் உள்நாட்டு அதிர்வுகளை ஈடுகொடுப்பதற்கான போதுமான நிதியியல் தாங்கியிருப்புகளின் பேணுதலை அவசியப்படுத்தி, வெளிநாட்டு நிதியளித்தலுக்கான வரையறுக்கப்பட்ட அணுகலுக்கு மத்தியில் உள்நாட்டு நிதியளித்தல் தெரிவுகளின் மீது அரசாங்கமானது பெரிதளவில் தங்கியிருக்கக்கூடுமென்பதுடன் அதன் மூலம் அரசாங்கத் தொழிற்பாடுகளின் சீரான பணிவழங்கல் உறுதிப்படுத்தப்படுகின்றது. அதிகரித்த வெளிநாட்டுச் செலாவணி உட்பாய்ச்சல்கள் மற்றும் ஏற்படக்கூடிய பொருளாதார அதிர்வுகளுக்கு ஈடுகொடுப்பதற்கான தாங்கியிருப்புகளாக மத்திய வங்கி அதன் அலுவலர் ஒதுக்குகளை வலுப்படுத்துவதற்கு வெளிநாட்டுச் செலாவணியின் கொள்வனவுகளினால் ஆதரவளிக்கப்பட்டு, எதிர்வரும் காலப்பகுதியில் வங்கித்தொழில் முறைமையின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்களில் மேலதிக விரிவாக்கம் எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கமைய, நாணய விரிவாக்கம் மெதுவான வேகத்திலேனும் எதிர்வரும் காலப்பகுதியில் நிலையாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய வங்கி தரவுகளின் அடிப்படையிலும் முன்னோக்கிய பார்வையுடனும் அதன் நாணயக் கொள்கை நிலைப்பாட்டினை சீரமைப்பதற்குத் தயார்நிலையில் காணப்படுகின்றது. நாணயக் கொள்கை செயன்முறையில், பணவீக்கம் பற்றிய பொதுமக்கள் எதிர்பார்க்கக்கூடிய முகாமைசெய்வதற்கும் குறைவான மற்றும் நிலையான பணவீக்கத்தின் அடைவினை ஆதரவளிப்பதற்கும் வினைத்திறனான நாணயக் கொள்கை தொடர்பூட்டல் முக்கியமானதாகக் காணப்படுவதுடன்

அதன்மூலம் விலை உறுதிப்பாட்டினைப் பேணுதல் உறுதியடைகின்றது. அவ்வகையில், மத்திய வங்கி அதன் கொள்கைசார் தீர்மானங்களை பல்வேறு வழிகளினூடாக தொடர்ச்சியாக பொதுமக்களுக்கு உடனடியாக தொடர்பூட்டுவது மட்டுமல்லாமல், அதன் செய்திகளின் செயற்றிறனையும் பொதுமக்கள் புரிந்துகொள்ளுதன்மையினையும் மதிப்பீடு செய்யும். இது நாணயக் கொள்கை நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மையும் பொறுப்புக்கூறுதன்மையும் மேம்படுத்தி, பொதுமக்கள் நம்பிக்கையை வலுப்படுத்தும்.

4.2.3 வெளிநாட்டுத் துறை தோற்றப்பாடு

2023இலிருந்து குறிப்பிடத்தக்களவு மேம்பட்ட வெளிநாட்டுத் துறைச் செயலாற்றமானது மத்திய கிழக்கு யுத்தத்திலிருந்தான, குறிப்பாக சுற்றுலா, வர்த்தகம் மற்றும் பணவனுப்பல்களுடன் தொடர்புடைய, கீழ்நோக்கிய இடநேர்வுகளுக்கு மத்தியில் இக்கட்டானதொரு நிலையினை முகங்கொடுத்து வருகின்றது. நடைமுறைக் கணக்கு மிகைகள் மற்றும் ஒதுக்குத் திரட்சி போன்றவற்றினூடாக கடந்த சில ஆண்டுகளில் வெளிநாட்டுத் துறைத் தாங்கிருப்புகளை குறித்த மட்டமொன்றில் இலங்கை கட்டியெழுப்பியுள்ளதடன், வெளிநாட்டு அதிர்வுகளை ஈடுசெய்வதற்கான பொருளாதாரத்தின் இயலுமையினை மேம்படுத்துகின்றது. மேலும், அதிகரித்தளவிலான தளம்பல்மிக்க உலகளாவிய சூழலொன்றில் வெளிநாட்டு அதிர்வுகளுக்கெதிராக அதிர்வு ஈர்த்துக்கொள்ளும் விதத்தில் செயற்படுவதற்கு சந்தையினால் தூண்டப்பட்ட செலாவணி வீதத்தில் நாடு தங்கியிருக்க எதிர்பார்க்கின்றது. வெளிநாட்டுப் படுகடன் மறுசீரமைப்புச் செயன்முறையின் நிறைவுடன் பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதித் திட்டத்தின் தொடர்ச்சி இலங்கையின் வெளிநாட்டுத் துறையின் தோற்றப்பாட்டினை அண்மைய முதல் நடுத்தர காலத்திற்கு ஆதரவளிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏற்றுமதி வருவாய்களின் வளர்ச்சியினைப் பார்க்கிலும் அதிகரிக்கப்படுமென எறிவுசெய்யப்பட்டுள்ள உயர்ந்தளவிலான இறக்குமதிச் செலவினத்தினால் பிரதானமாக உந்தப்பட்டு வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறையானது 2026இல் விரிவடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. பெற்றோலிய உற்பத்திகள் மற்றும் ஏனைய இறக்குமதிகளுக்கான கேள்வியினை பகுதியளவில் மிதப்படுத்தக்கூடிய உள்நாட்டுக் கேள்வியின் சாத்தியமான மெதுவடைதலுக்கு மத்தியில், மத்திய கிழக்கு யுத்தத்தின் தீவிரத்தன்மையுடன்

உயர்வடைந்த எண்ணெய் மற்றும் ஏனைய வலுவிலைகளின் காரணமாக இலங்கையின் எரிபொருள் இறக்குமதிச் செலவினம் அண்மைக் காலத்தில் அதிகரிக்கக்கூடும். இதற்கு மேலதிகமாக, அரசாங்கத்தின் பொது முதலீட்டு உந்துதல் மற்றும் பரந்தளவிலான பொருளாதார மீட்சி என்பவற்றினால் பிரதானமாக தூண்டப்பட்டு ஏனைய இடைநிலை மற்றும் முதலீட்டுப் பொருட்கள் மீதான செலவினமும் அதிகரிக்குமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. வாகன இறக்குமதிகளுக்கான கேள்வி உயர்வடைந்து காணப்படுகின்ற போதிலும், உள்நாட்டுச் சந்தையானது நிரம்பல் மட்டங்களை அணுகுமென எதிர்பார்க்கப்படுவதனால் அண்மைக் காலத்தில் படிப்படியாக மிதமடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளை, தற்போதைய மத்திய கிழக்கு யுத்தம் அண்மைக்காலத்தில் அதிகரித்த சவால்களைக் கொண்டிருப்பினும் ஏற்றுமதி வருவாய்கள் நடுத்தர காலத்தில் மிதமடைந்தளவில் வளர்ச்சியடையுமென எறிவுசெய்யப்படுகின்றன. குறிப்பாக, மத்திய கிழக்குப் பிராந்தியம் இலங்கைத் தேயிலைக்கான முக்கிய ஏற்றுமதிச் சேரிடமாக விளங்குவதால் மத்திய கிழக்கு யுத்தத்தினால் தேயிலை ஏற்றுமதிகள் அண்மைக் காலத்தில் கடுமையாகப் பாதிக்கப்படக்கூடும். அதேவேளை, மோதலினால் பாதிக்கப்பட்ட பகுதியினூடாகச் செல்கின்ற கடல் மார்க்கங்களுக்கான இடையூறுகளினால் அதிகரித்த கப்பற்பயண செலவுகளின் காரணமாக ஆடை ஏற்றுமதிகளும் அழுத்தங்களுக்கு முகங்கொடுக்கலாம். எனினும், ஒட்டுமொத்த வர்த்தகப் பற்றாக்குறை அண்மைக் காலத்திலிருந்து நடுத்தர காலத்திற்கு நிலைபெறத்தக்க மட்டங்களில் காணப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

சென்மதி நிலுவையின் பணிகள் கணக்கு நடுத்தர காலத்தில் வளர்ச்சியடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய கிழக்கு யுத்தம் காரணமாக சாத்தியமான குறுங்காலத் தாக்கத்திற்கு மத்தியில் சுற்றுலாவிலிருந்தான வருவாய்கள் நடுத்தர காலத்தில் படிப்படியாக வளர்ச்சியடையுமென எதிர்பார்க்கப்படுகின்றன. அதேவேளை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் வியாபாரச் செயன்முறையினை மேற்கொள்ள வெளியிலிருந்து பணியினைப் பெற்றுக்கொள்ளல் துறையில் வலுவான உத்வேகம் நடுத்தர காலத்தில் தொடருமென எதிர்பார்க்கப்படுகின்றது. கட்டடவாக்கம், முகாமைத்துவ ஆலோசனை மற்றும் கட்டடக்கலை மற்றும் பொறியியல் பணிகள் போன்ற ஏனைய தோற்றம்பெறுகின்ற பணிசார் தொழில்களானவை பணிகள் கணக்கிற்கான வருவாய்களுக்கு ஆதரவளிக்குமென

எதிர்பார்க்கப்படுவதுடன் நீண்ட கால நன்மைகளைப் பெறுவதற்கு உயர்ந்தளவிலான சாத்தியமீக்க இத்துறைகளின் உரிய நேரத்திலான ஊக்குவிப்பு மற்றும் வசதிப்படுத்தலின் முக்கியத்துவத்தினை எடுத்துக்காட்டுகின்றது.

வெளிநாட்டுப் படுகடன் மறுசீரமைப்பினைத் தொடர்ந்து குறைவடைந்த வட்டிக் கொடுப்பனவுகளை பெருமளவில் பிரதிபலித்து, இலங்கையின் முதலாந்தர வருமானக் கணக்குப் பற்றாக்குறை 2026இல் சுருக்கமடையுமென எறிவுசெய்யப்படுகின்றது. எனினும், தொடர்ச்சியான வட்டிக் கடப்பாடுகள் மற்றும் நேரடி முதலீட்டுத் தொழில்முயற்சிகளினால் பங்கிலாபங்களை சொந்த நாட்டிற்கு அனுப்புதல் போன்றவற்றின் காரணமாக நடுத்தர காலத்தில் முதலாந்தர வருமானக் கணக்கில் விரிவாக்கமொன்று ஏற்படலாம். இரண்டாந்தர வருமானக் கணக்கில், அண்மைய ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி வீதங்களை பதிவுசெய்த தொழிலாளர்களின் பணவனுப்பல்கள் அண்மித்த காலத்திலிருந்து நடுத்தர காலத்தில் ஆகக்குறைந்த நடுத்தரளவிலான வளர்ச்சியினைப் பேணுமென எதிர்பார்க்கப்படுகின்றன. மத்திய கிழக்கு நாடுகள் மொத்த உட்பாய்ச்சல்களின் கணிசமானளவிலான பங்கொன்றிற்கு வகைகூறுவதனால், நீடித்த யுத்தம் தொழிலாளர்களின் பணவனுப்பல்களை கடுமையாகப் பாதிக்கக்கூடும்.

ஒட்டுமொத்தமாக, நடைமுறைக் கணக்கு மிகைகளின் தொடர்ச்சியான மூன்று ஆண்டுகளைத் தொடர்ந்து மேற்படி அபிவிருத்திகளுடன், இலங்கையின் நடைமுறைக் கணக்கு நிலைபெறத்தக்க மட்டங்களில் முன்னோக்கிய பார்வையில் காணப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும், இத்தோற்பாடு மத்திய கிழக்கு யுத்தத்தின் காலப்பகுதி மற்றும் இலங்கையின் சென்மதி நிலுவை அதேபோன்று பரிணமிக்கின்ற உலகளாவிய வர்த்தக இயக்கவாற்றல்கள் உள்ளடங்கலாக ஏனைய உலகளாவிய சிக்கல்களின் மீதான அதன் தாக்கத்திற்கும் உட்பட்டுக் காணப்படுகின்றது.

அதேவேளை, பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதித் திட்டத்தின் தொடர்ச்சியிலிருந்து தோன்றுகின்ற நேர்க்கணிப்பு முதலீட்டாளர் மனோபாவத்தினால் ஆதரவளிக்கப்பட்டு, நிதியியல் கணக்கானது 2026இலும் நடுத்தர காலத்திலும் தொடர்ச்சியான உட்பாய்ச்சல்களைப் பதிவுசெய்யுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இருபுடை நிதியிடலின் மீள்ஆரம்பத்துடன் பன்னாட்டு நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி

மற்றும் உலக வங்கியிடமிருந்தான பல்புடை நிதியளித்தல் 2026இலும் அதற்கு அப்பாலும் நிதியியல் கணக்கிற்கான உட்பாய்ச்சல்களுக்கு ஆதரவளிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த ஆண்டுகளில் மிதமடைந்து காணப்பட்டிருந்த வெளிநாட்டு நேரடி முதலீட்டின் வடிவத்திலான படுகடனல்லாத உட்பாய்ச்சல்கள் நடுத்தர காலத்தில் படிப்படியாக அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றன. முதலீட்டிற்கான காலநிலையினை மேம்படுத்துதல் மற்றும் நீண்டகால வியாபாரச் சூழ்நிலை சவால்களைத் தீர்ப்பதனை நோக்காகக்கொண்ட சீர்திருத்தங்கள், இலங்கைக்கான வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்ப்பதற்கான முதலீட்டாளர் ஆர்வத்தினை அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றன. எனினும், வெளிநாட்டு நேரடி முதலீடுகளின் ஆரோக்கியமான பாய்ச்சல்களைத் தொடர்ச்சியாக ஈர்ப்பதற்கு முதலீட்டுக் காலநிலையினை மேம்படுத்துவதற்கான தொடர்ச்சியான அர்ப்பணிப்பு அவசியமாகும். மேலும், அரசாங்க பிணையங்கள் சந்தை மற்றும் கொழுப்பு பங்குச் சந்தையில் நடுத்தர காலத்தில் பெருமளவிலான வெளிநாட்டு முதலீடுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. இறுக்கமான உலகளாவிய நிதியியல் நிலைமைகளுக்கு இட்டுச்செல்லக்கூடிய மத்திய கிழக்கு யுத்தத்தின் ஏதேனும் நீடிப்பு, முதலீட்டாளர்கள் இடர்நேர்வு தவிர்ப்பு உபாயங்களைப் பிரயோகிக்கலாம் என்பதனால் அண்மைக் காலத்தில் இத்தகைய சொத்துப்பட்டியல் பாய்ச்சல்களை எதிர்க்கணியமாகப் பாதிக்கக்கூடும். உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிக் சந்தையிலிருந்தான வெளிநாட்டுச் செலாவணியின் ஈர்த்துக்கொள்ளல்கள் மற்றும் ஒதுக்குகளுக்கான ஏனைய நிதியளித்தல் பாய்ச்சல்களினால் ஆதரவளிக்கப்பட்டு, 2025ஆம் ஆண்டிலும், 2026இன் இதுவரையிலான காலப்பகுதியிலும் குறிப்பிடத்தக்களவு அதிகரித்த மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் ஆரோக்கியமான மட்டங்களில் காணப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றன. அதேவேளை, நெகிழ்ச்சித்தன்மைவாய்ந்த பணவீக்க இலக்கிடல் கட்டமைப்பின் கீழ் நெகிழ்ச்சித்தன்மைவாய்ந்த, சந்தையினால் நிர்ணயிக்கப்பட்ட செலாவணி வீதமொன்றினைப் பேணுவதற்கு மத்திய வங்கி கடப்பாட்டினைக் கொண்டிருக்கின்ற அதேவேளை ஒதுக்குகளைக் கட்டியெழுப்புவதுடன் வெளிநாட்டுச்செலாவணித் தலையீடுகளினூடாக செலாவணி வீதத்தில் அதிகரித்தளவிலான குறுங்காலத் தளம்பல்களைச் சீரமைக்கின்றது. இக்காரணிகள் நடுத்தர காலத்தில் வெளிநாட்டுத் துறையின் தாக்குப்பிடிக்கும் தன்மைக்கு ஆதரவளிக்குமென எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும், சாத்தியமான

கடுமையான தாக்கங்களைத் தணிப்பதற்கு உரிய நேரத்திலான மற்றும் நன்கு இலக்கிடப்பட்ட கொள்கைத் தலையீடுகளை அவசியப்படுத்தக்கூடிய பரிணமிக்கின்ற உலகளாவிய சவால்களின் மீது வெளிநாட்டுத் துறைத் தோற்றப்பாடு தங்கியிருக்கும்.

4.2.4 நிதியியல் துறைத் தோற்றப்பாடு

சாத்தியமான இடர்நேர்வுகளை ஏற்படுத்தக்கூடிய புவிசார் அரசியல் பதற்றங்களுடன் தொடர்புடைய அதிகரித்துவரும் உலகளாவிய நிச்சயமற்றதன்மைகளுக்கிடையேயும் உறுதியான மூலதன தாங்கியிருப்புக்கள் அத்துடன் வலுவான கொடுகடன் வளர்ச்சி மற்றும் மேம்பட்ட சொத்துத் தரம் என்பவற்றினால் ஆதரவளிக்கப்பட்டு நிதியியல் துறையானது உறுதித்தன்மைவாய்ந்ததாக காணப்படுகின்றது. தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை, மோட்டார் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டமை மற்றும் மேம்பட்ட பேரண்டப்பொருளாதார நிலைமைகளுக்கு மத்தியில், வங்கித்தொழில் துறை மற்றும் நிதிக் கம்பனிகள் துறையின் கொடுகடன் 2025இல் வேகமாக விரிவடைந்தது. தனியார் துறைக்கான கொடுகடன் விரிவாக்கத்துடன், மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான கொடுகடன் இடைவெளி விரிவடைதலொன்றுக்குப் பங்களிப்புச்செய்து கொடுகடன் சுழற்சி வட்டமானது விரிவாக்கக் கட்டமொன்றிற்கு மேலும் மாற்றமடைந்தது. எனவே, நிதியியல் உறுதிப்பாட்டிற்கான, சாத்தியமான சமநிலையற்ற நிலைமைகள் மற்றும் கட்டியெழுப்பப்படக்கூடிய அதிகரித்த இடர்நேர்வுகள் என்பவற்றின் ஆரம்ப அறிகுறிகளை கண்டறிவதற்கு மத்திய வங்கியானது உன்னிப்பாக கண்காணிப்பதுடன் தொடர்ந்தும் விழிப்புடன் இருக்கும். வங்கித்தொழில் துறை மற்றும் நிதிக் கம்பனிகள் துறை இரண்டினதும் சொத்துத் தரமானது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025 காலப்பகுதியில் மேம்பட்டு வலுவான ஐந்தொகைகள் மற்றும் நிதியியல் நிறுவனங்களின் குறைவடைந்த கொடுகடன் இழப்புக்களுக்கு பங்களிப்புச்செய்தது. எனினும், டித்வா புயலினால் கொடுகடன் மீட்புக்களில் சாத்தியமான தாமதங்கள் மற்றும் அதிகரித்த பெறுமதியிழப்புத் தேவைப்பாடுகளினாலும் அதேபோன்று தற்போதைய புவிசார் அரசியல் பதற்றங்களின் கசிவுகளிலிருந்து உருவாகும் வீட்டலகு மற்றும் நிறுவனங்களின் மீள்கொடுப்பனவு இயலாவின மீதான சாத்தியமான அமுத்தங்கள் என்பவற்றின் தாக்கங்களினால் இத்துறைகளில் கொடுகடன் தரம் அதிகரித்த கீழ்நோக்கிய இடர்நேர்வுகளுக்குட்படும்.

திரவத்தன்மை நியதிகளிலும் வங்கித்தொழில் துறை 2025 இறுதியில் குறைந்தபட்ச ஒழுங்குமுறைப்படுத்தல் தேவைப்பாடுகளுக்கு மிக மேலே காணப்பட்டது. எனினும், வாகனங்களின் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளின் தளர்த்துகை மற்றும் மத்திய கிழக்கில் யுத்தத்திலிருந்தான சாத்தியமான பாதக கசிவுத்தாக்கங்கள் என்பவற்றால் வெளிநாட்டு நாணய திரவத்தன்மை முகாமைத்துவம் மீது வங்கிகள் விழிப்பாக இருக்க வேண்டியது அவசியமாகும். மேலும், நிதிக்கம்பனிகள் துறையும் குறைந்தபட்ச ஒழுங்குமுறைப்படுத்தல் தேவைப்பாடுகளுக்கு மிக மேலே திரவத்தன்மை மட்டங்களைப் பதிவுசெய்தன. எனினும், பரிணமிக்கின்ற நிதியிடல் நிலைமைகள் மற்றும் அதிகரித்த கொடுகடன் விரிவாக்கத்திலிருந்து உருவாகும் சாத்தியமான அழுத்தங்களுக்கு மத்தியில் திரவத்தன்மை நிலைமைகள் தாக்குப்பிடிக்கும் தன்மையில் காணப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்துவதற்கு தொடர்ச்சியான கண்காணிப்பு தேவையானதாகும். பிடித்துவைக்கப்பட்ட இலாபங்கள் மற்றும் பாசல் III தகைமையுடைய அடுக்கு II சாதனங்களின் வழங்கல் போன்றவற்றுடன் வங்கித்தொழில் துறையின் மூலதனப் போதுமாந்தன்மை விகிதங்கள் மேம்பட்ட போதிலும், விரைவான கொடுகடன் விரிவாக்கம், சொத்துத் தரத்தில் சாத்தியமான வீழ்ச்சி மற்றும் ஏனைய இடர்நேர்வுகளினதும் இழப்புக்களினதும் தோற்றம் என்பவற்றிடையே இவ்விகிதங்களைப் பேணுதல் சவாலுக்குட்படுத்தப்படலாம்.

2026இல் நிதியியல் துறை சீர்திருத்தங்கள், டிஜிட்டல்மயப்படுத்தல் முன்முயற்சிகள் மற்றும் வலுப்படுத்தப்பட்ட ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டமைப்புக்களானவை நிதியியல் முறைமையின் தாக்குப்பிடிக்கும் தன்மை, வசதிக்குட்படுத்தல் மற்றும் உறுதிப்பாட்டினை மேம்படுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றது. நிதியியல் கம்பனிகளின் ஒன்றிணைப்பிற்கான முதன்மைத்திட்டத்தின் கட்டம் II ஆனது நிதியியல் கம்பனிகள் துறையின் தாக்குப்பிடிக்கும் தன்மையினை மேலும் வலுப்படுத்தும் விதமாக 2026இல் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படும். மேலும், பரந்தளவிலான பங்கேற்பினை ஊக்குவிக்கும் உகந்த கொள்கை மாற்றங்களுடன் நிதியியல் தொழில்நுட்ப புத்தாக்கங்கள் மற்றும் அரசாங்கத்தின் டிஜிட்டல்மயப்படுத்தல் நிகழ்ச்சிநிறுவும் நுகர்வோர்கள், வியாபாரங்கள் மற்றும் அரச நிறுவனங்களிலிருந்தான வலுவான கேள்வியினாலும் உந்தப்பட்டு டிஜிட்டல் கொடுப்பனவுகளை பின்பற்றும் வளர்ச்சி வேகம்

நிலைத்திருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும், டிஜிட்டல் கொடுப்பனவு வழிகள் மீதான குறைந்த நிதியியல் அறிவு மற்றும் குறிப்பிட்ட சில கிராமப் பகுதிகளில் வரையறுக்கப்பட்ட இணைய அணுகல் போன்ற தொடர்பூட்டல் உட்கட்டமைப்பு பிரச்சினைகள் உள்ளடங்கலாக சில சமூக பொருளாதாரக் காரணிகள் இவ்வளர்ச்சி வேகத்தினை சவாலுக்குள்ளாக்குவதற்கான சாத்தியத்தன்மையினைக் கொண்டுள்ளன. உரிய ஆர்வலர்களின் ஒத்துழைப்புடன் விழிப்பூட்டல் நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்துவதன் ஊடாக இச்சவால்களை மத்திய வங்கி தொடர்ச்சியாக கையாளும். மேலும், டிஜிட்டல் தளங்கள் மீதான அதிகரித்த தங்கியிருப்புடன் தொழில்நுட்பத்துடன் தொடர்பான இடர்நேர்வுகளுக்கு எதிரான நிதியியல் முறைமையின் தாக்குப்பிடிக்கும் தன்மையினை உறுதிப்படுத்துவதற்கு அனைத்து நிதியியல் நிறுவனங்களும் வலுவான உள்ளகக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தல், இணைய நிகழ்வுகளின் இடர்நேர்வினைக் குறைப்பதற்காக வாடிக்கையாளர்களின் விழிப்புணர்வை அதிகரிப்பதுடன் ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டமைப்புக்களுடனும் நியமங்களுடனும் இணங்குவதுடன், பன்னாட்டு சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றுதல் மற்றும் அவற்றின் முறைமைகளிடையே மோசடிக் கண்காணிப்பு மற்றும் தடுப்புப் பொறிமுறைகளைத் தொடர்ச்சியாக வலுப்படுத்தல் வேண்டும். மத்திய வங்கியானது இடர்நேர்வு மதிப்பீடுகள் மற்றும் மேற்பார்வை அணுகுமுறைகளை மேம்படுத்தும் வகையில் பணம் தூயதாக்கலுக்கெதிரான/ பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலினை ஒழித்தல்/ ஆயுதப் பெருக்கத்திற்கு நிதியளித்தலினை ஒழித்தல் என்பவற்றுடன் தொடர்பான சட்டம் மற்றும் ஒழுங்குவிதிகளை பலப்படுத்தி நாட்டின் பணம் தூயதாக்கலுக்கெதிரான/ பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலினை ஒழித்தல்/ ஆயுதப் பெருக்கத்திற்கு நிதியளித்தலினை ஒழித்தல் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இக்கொள்கைசார் வழிமுறைகள் நிதியியல் முறைமையின் தாக்குப்பிடிக்கும் தன்மையினையும் நேர்மையினையும் மேலும் வலுப்படுத்தும். மேலும், மத்திய வங்கியானது 2026இல் எதிர்வரும் பரஸ்பர மதிப்பீட்டிற்கான தயார்படுத்தல்களை மேற்கொண்டுவருகின்றது. இச்செயன்முறை நிறுவனங்களுக்கிடையேயான சிறந்த ஒருங்கிணைப்பினையும் பன்னாட்டு நியமங்களுடன் அணிசேர்தலினையும் வலுப்படுத்துகின்றது. மேலும், தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயத்தின் கட்டம் II, 2026இன் இரண்டாமரைப்பகுதியில் தயாரிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுவதுடன்

முறைசார் நிதியியல் சேவைகளுக்கான அணுகலை விரிவடையச் செய்து நிதியியல் முறைமை உறுதிப்பாட்டினை மேலும் வலுப்படுத்துவதற்கு பங்களிப்புச்செய்யும்.

4.2.5 இறைத் துறைத் தோற்றப்பாடு

முன்மதிமிக்க இறை முகாமைத்துவத்திற்கான அரசாங்கத்தின் கடப்பாடு மற்றும் அரசிறை அடிப்படையிலான இறைத் திரட்சி நிகழ்ச்சித்திட்டம் தொடருமென எதிர்பார்க்கப்படுகின்றன. பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதித் திட்டத்தின் கணியம்சார் செயலாற்ற பிரமாணம் அதேபோன்று 2024ஆம் ஆண்டின் 44ஆம் இலக்க பகிரங்க நிதிசார் முகாமைத்துவச் சட்டத்தின் கீழ் குறித்துரைக்கப்பட்ட இறை விதி மற்றும் தேவைப்பாடுகளுடன் அணிசேர்ந்த அரசிறை அடிப்படையிலான இறைத் திரட்சியில் உறுதியாக நிலைப்படுத்தப்பட்ட இறை உபாயமொன்றுடன் 2026 இற்கான வரவுசெலவுத் திட்டத்தினை அரசாங்கம் சமர்ப்பித்தது. எனினும், 2025இன் இறுதியில் டித்வா புயலின் எதிர்பாராத தாக்கம், வாழ்வாதாரங்கள் மற்றும் உட்கட்டமைப்பிற்கு கணிசமானளவு இடையூறுகளை ஏற்படுத்தியதுடன் பொருளாதார மீட்சி மற்றும் மீள்கட்டவாக்க முயற்சிகளுக்கான மேலதிக இறை ஆதரவினை அவசியப்படுத்துகின்றது. இதற்குப் பதிலிறுப்பாக, பாதிக்கப்பட்ட சமுதாயங்களை மீட்டெடுப்பதற்கும் சேதமடைந்த உட்கட்டமைப்பினை மீளமைப்பதற்கும் ஒப்புதலளிக்கப்பட்ட 2026 வரவுசெலவுத்திட்ட மதிப்பீட்டிற்கு மேலதிகமாக தற்போதைய பண ஒதுக்குகளிலிருந்து மேலதிகமாக ரூ. 500 பில்லியனை ஒதுக்குவதற்கு குறைநிரப்பு மதிப்பீடொன்றை பாராளுமன்றத்திற்கு அரசாங்கம் சமர்ப்பித்தது. இதன்விளைவாக, 2026 இற்கான வரவுசெலவுத் திட்டப் பொருளாதார மற்றும் இறை நிலை அறிக்கையில் எடுத்துரைக்கப்பட்ட நடுத்தரகால இறைக் கட்டமைப்பு 2025-2030, பேரணர்த்தத்திலிருந்து உருவாகின்ற மேலதிக செலவினத் தேவைப்பாடுகளுக்கு இடமளிப்பதற்காக 2026 இற்காகத் திருத்தப்பட்டன. மேலும், மத்திய கிழக்கு மோதலிலிருந்தான கசிவுத்தாக்கங்கள் இறைப் பெறுபேறுகளின் மீது மேலதிக அழுத்தங்களைக் கொண்டிருக்கக்கூடும்.

நிலைபேறடைந்த அரசிறைத் திரட்டல் முயற்சிகள் மற்றும் தொடர்ச்சியான இறை மறுசீரமைப்புக்களினால் நடுத்தர கால இறை இலக்குகள் ஆதரவளிக்கப்பட்டிருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றன. நடுத்தரகால இறைக் கட்டமைப்பில் எடுத்துரைக்கப்பட்டவாறு, இதுவரை அடையப்பட்ட

வளர்ச்சியின் மீது கட்டமைக்கப்பட்டு, அரசிறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 15 சதவீதத்திற்கு மேல் பேணுவதையும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 5 சதவீதத்திற்கு கீழ் ஒட்டுமொத்த வரவுசெலவுத்திட்டப் பற்றாக்குறையினைப் பேணுவதையும் 2027 இலிருந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஏறத்தாழ 2.6 சதவீத ஆரம்ப மிகையினை அடைவதையும் அரசாங்கம் நோக்காகக் கொண்டுள்ளது. இறை மறுசீரமைப்புக்களை நடைமுறைப்படுத்தலின் தொடர்ச்சியான கடப்பாடு இந்நடுத்தர கால இறை இலக்குகளை அடைவதற்கு இன்றியமையாததாகக் காணப்படுகின்றது. இவ்வகையில், 2026இற்காக திட்டமிடப்பட்ட 2017ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க, உள்நாட்டரசிறைச் சட்டத்திற்கான முன்மொழியப்பட்ட திருத்தங்கள் அரசிறைத் திரட்டலை மேலும் வலுப்படுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றது. வரித் தளத்தினை விரிவுபடுத்துதல் மற்றும் வரி முறைமையின் வினைத்திறனை மேம்படுத்துதலை நோக்காகக்கொண்டு மூலதன ஈட்டுகை வரி, நிறுத்திவைத்தல் வரிகள் மற்றும் ஏனைய முக்கிய வரி வழிமுறைகளுக்கான திருத்தங்களை இம்மறுசீரமைப்புக்கள் உள்ளடக்குகின்றன. அதேவேளை, 2026 இற்கான வரவுசெலவுத்திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட பெறுமதி சேர்க்கப்பட்ட வரி மற்றும் சமூக பாதுகாப்பு பங்களிப்புத் தீர்வை பதிவுசெய்தல் மட்டங்களின் குறைப்பு உள்ளடங்கலாக பல முக்கிய வரிக் கொள்கைசார் வழிமுறைகளும் நடுத்தர காலத்தில் அரசிறைத் திரட்டலிற்கு ஆதரவளிக்காமென எதிர்பார்க்கப்படுகின்றன. எனினும், வாகன இறக்குமதிக் கட்டுப்பாடுகளின் நீக்கத்தின் பின்னர் தேக்கிவைக்கப்பட்ட கேள்வியினால் உந்தப்பட்டு, 2025 இல் வாகனத்துடன் தொடர்பான வரி அரசிறையில் அதிகரிப்பு வாகன இறக்குமதிகளின் எதிர்பார்க்கப்பட்ட படிப்படியான இயல்புநிலைப்படுத்தலைத் தொடர்ந்து எதிர்வரும் காலப்பகுதியில் வாகனத்துடன் தொடர்பான அரசிறை மிதமடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே, 2025இல் வலுவான வரி அரசிறைச் செயலாற்றத்திற்கான வாகன இறக்குமதியுடன் தொடர்புடைய வரிகளின் கணிசமான பங்களிப்பினைக் கருத்திற்கொண்டு, வாகன இறக்குமதிகளில் மெதுவடைதலொன்றிலிருந்து ஏற்படுகின்ற சாத்தியமான அரசிறைப் பற்றாக்குறையினைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் கொள்கைசார் வழிமுறையினைக் கவனமாக வடிவமைக்க அவசியமேற்படலாம்.

மேலும், அரச நிறுவனங்களுக்கு மத்தியில் டிஜிட்டல்மயப்படுத்தல், தொழில்நுட்பவியல் ஒருங்கிணைப்பு மீதான அதிக வலியுறுத்தலொன்றுடன் அரச துறையில் நிறுவன ரீதியிலான மறுசீரமைப்புக்கள்

மற்றும் மேம்படுத்தல்களினூடாக அரசிறை ஈட்டல்கள் வலுப்படுத்தப்பட்டிருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. அரசு நிறுவனங்களுக்கு மத்தியில் டிஜிட்டல் அணுகலை விரிவுபடுத்துதல், டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான வர்த்தக வசதிப்படுத்தலுக்கு தேசிய ரீதியிலான ஒரே கூரையின் கீழ் பொறிமுறையொன்றைத் தாபித்தல், காணி தகவல் முகாமைத்துவத்திற்கான மத்தியமயப்படுத்தப்பட்ட டிஜிட்டல் முறைமையொன்றை உருவாக்குதல் மற்றும் செயற்கை நுண்ணறிவு, இணையவழி சேமிப்பக கணனிப்படுத்தல் மற்றும் தரவு நிலையங்கள் போன்ற தோற்றம்பெற்றுவரும் தொழில்நுட்பங்களில் முதலீடுகளை ஊக்குவித்தல் போன்றவற்றை இம்முக்கிய முன்னெடுப்புக்கள் உள்ளடக்குகின்றன. முகவரணமைகளுக்கு மத்தியில் தரவுகள் ரீதியிலான ஒருங்கிணைப்பினை மேம்படுத்துதல், கொடுக்கல்வாங்கல்களின் வெளிப்படைத்தன்மையையும் பின்தொடர்தலையும் அதிகரித்தல், மற்றும் வருவாய்க் கசிவுகளையும் வரி இணங்குவிப்பு இடைவெளிகளையும் குறைத்தல் ஊடாக இவ்வழிமுறைகள் வரி நிர்வாகத்தினை வலுப்படுத்தும். அதற்கமைய, அரசிறை சேகரிப்பு முகவரணமைகளின் டிஜிட்டல்மயப்படுத்தல் மற்றும் பரந்தளவிலான டிஜிட்டல் பொருளாதாரம், அரசிறைச் செயலாற்றத்தினை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன. எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளின் கட்டமைப்புசார் மறுசீரமைப்புக்களின் தொடர்ச்சியான நடைமுறைப்படுத்தல் அவற்றின் நிதியியல் நிலையினை வலுப்படுத்துவதற்கும், ஆளுகையை மேம்படுத்துவதற்கும் அவற்றுடன் தொடர்புடைய இறை இடர்நேர்வுகளை குறைப்பதற்கும் முக்கியமானதாகக் காணப்படுகின்றது. செலவினைப் பிரதிபலிக்கக்கூடிய விலையிடல் பொறிமுறைகளின் நடைமுறைப்படுத்தல் பல அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளினால் நீண்டகாலமாக எதிர்கொள்ளப்பட்ட நிதியியல் அழுத்தங்களைக் குறைப்பதற்கு உதவியுள்ளதூடன் அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளின் நடட்டங்களின் சமை அரசாங்க வரவுசெலவுத்திட்டத்தின் மீது சுமத்தப்படும் இடர்நேர்வினை மட்டுப்படுத்துகின்றது. அதேவேளை, சிறிலங்கன் எயர்லைன்ஸின் நிதியியல் செயலாற்றத்தின் மீது மிகப்பெரும் மட்டுப்பாடாகவிருந்த மரபுரிமை படுகடன் சமையினைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, சிறிலங்கன் எயர்லைன்ஸின் வெளிநின்ற அரசாங்க உத்தரவாதப்படுத்தப்பட்ட படுகடனை அரசாங்கம் வெற்றிகரமாக மறுசீரமைத்துள்ளது. தற்போதைய அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளின்

மறுசீரமைப்பு முன்முயற்சிகளுடன் கூடிய இத்தகைய கொள்கைகளின் தொடர்ச்சி, எதிர்வரும் காலப்பகுதியில் இந்நிறுவனங்கள் கொண்டுள்ள இறைச் சமையினை மேலும் குறைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

எனினும், இறைத் தோற்றப்பாடானது பரிணமிக்கின்ற உலகளாவிய மற்றும் உள்நாட்டுச் சூழலிருந்து தோன்றுகின்ற பல கீழ் நோக்கிய இடர்நேர்வுகளுக்குப்பட்டே காணப்படுகின்றது. குறிப்பாக, மத்திய கிழக்கு யுத்தமானது அரசாங்க அரசிறை மற்றும் செலவினத் துறைகள் இரண்டிலும் இறை அழுத்தங்களை ஏற்படுத்தக்கூடும். மத்திய கிழக்கு யுத்தத்தின் நீடித்த தீவிரத்தன்மை உலகளாவிய மற்றும் உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கையை தளர்வுசெய்யக்கூடும் என்பதுடன் வர்த்தக, சுற்றுலா மற்றும் முதலீட்டு உட்பாய்ச்சல்களை மெதுவடையச்செய்கின்றது. அதன்மூலம் அரசிறைச் சேகரிப்பினை கடுமையாகப் பாதிக்கின்றது. அதேவேளை, வலு விலைகளில் கடுமையான அதிகரிப்பு பொருளாதாரத்தின் பாதிக்கப்படக்கூடிய பிரிவினர்கள் மீதான தாக்கத்தினை விடுவிப்பதற்கு கொள்கைசார் தலையீடுகளை அவசியப்படுத்தக்கூடும் என்பதுடன் இலக்கிடப்பட்ட மானியங்கள் மற்றும் ஏனைய ஆதரவு வழிமுறைகளினூடாக செலவின் ஒரு பகுதியை ஈர்ப்பதற்கு அரசாங்கத்தினை தேவைப்படுத்தக்கூடும். இதன் விளைவாக, இது மீண்டெழும் செலவினத்தினை அதிகரிக்கலாம் அல்லது அரசிறையைக் குறைக்கலாம் என்பதுடன் அதன்மூலம், இறை மீதிகளில் மேலதிக அழுத்தத்தினை ஏற்படுத்தக்கூடும். மேலும், உயர்வடைந்த உலகளாவிய பண்ட விலைகள் மற்றும் இறக்குமதிச் செலவுகள் தற்போதைய மற்றும் திட்டமிடப்பட்ட பொது முதலீட்டுக் கருத்திட்டங்களின் செலவினை அதிகரிக்கக்கூடுமென்பதுடன் ஆரம்ப அரசாங்க வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீடுகளைத் தாண்டிய முதலீட்டுச் செலவினத்திற்கு வழிவகுக்கலாம். மேலும், ஏதேனும் சாத்தியமான காலநிலை தொடர்பான அதிர்வுகள் தற்போதைய அரசிறை மறுசீரமைப்புக்களின் நடைமுறைப்படுத்தலில் விலகல்களுக்கு இட்டுச்செல்லலாம். அதன்மூலம், நிலைபெறத்தக்க இறைப் பாதையினைப் பேணுவதில் இடர்நேர்வுகளை ஏற்படுத்தக்கூடும். அண்மைய அனுபவங்களை கருத்திற்கொண்டு, அத்தகைய காலநிலை தொடர்பான அதிர்வுகள் எதிர்வரும் காலப்பகுதியில் அடிக்கடி ஏற்படக்கூடிய சாத்தியமுள்ளன. அத்தகைய அபிவிருத்திகள் தற்போதைய இறை மறுசீரமைப்புக்களுக்கும்

சவால்களை ஏற்படுத்தலாம் என்பதுடன் இறை மீதிகளில் அழுத்தத்தினைத் தோற்றுவிப்பதுடன் நாட்டின் இறை நிலைபேறானதன்மையினை சாத்தியமானவளில் பாதிக்கின்றது. இவ்விடர்நேர்வுகள் காணப்படுகின்ற போதிலும், உள்நாட்டு மற்றும் பன்னாட்டு ஆர்வலர்களினால் ஆதரவளிக்கப்பட்ட அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியானதும் ஒருங்கிணைந்ததுமான முயற்சிகள் இச்சவால்களை தீர்க்குமென எதிர்பார்க்கப்படுவதுடன் அதனுடாக நடுத்தரகாலத்தில் இறை நிலைபேறானதன்மை மீட்டெடுக்கப்படும்.

4.2.6 வளர்ச்சி வாய்ப்புக்கள்


வெளிநாட்டு மற்றும் இறை தாங்கிருப்புக்களின் மீள்கட்டமைப்புடன், இலங்கையின் அண்மைய பொருளாதார நெருக்கடியின் பின்னர் பேரண்டப் பொருளாதார உறுதிப்பாட்டினை மீளடைதல் இலங்கையை உறுதியானதொரு அடித்தளத்தில் நிலையடைச்செய்துள்ள போதிலும், எதிர்வரும் காலப்பகுதியில் நாட்டின் வளர்ச்சி உத்வேகத்தினை நிலைத்திருக்கச் செய்வதற்கு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு தாக்கங்கள் குறிப்பிடத்தக்கவையிலான சவால்களை ஏற்படுத்துகின்றன. டித்வா புயல் கடுமையான அழிவினை ஏற்படுத்தியிருந்த போதிலும், பேரழிவின் பின்னர் பொருளாதார நடவடிக்கைகள் தாக்குப்பிடிக்கும் தன்மையில் காணப்பட்டுள்ளதை முன்னணி பொருளாதாரக் குறிகாட்டிகள் காண்பிக்கின்றன. தற்போதைய குறைந்த பணவீக்கச் சூழல், ஒப்பீட்டளவில் குறைந்த வட்டி வீதக் கட்டமைப்பு, வலுவான இறைச் செயலாற்றம், மேம்பட்ட ஆளுகை மற்றும் தற்போதைய கட்டமைப்பு சார்ந்த மறுசீரமைப்புக்கள் வலுவான பொருளாதார மீட்சி ஒன்றுக்கான தூண்டுதல்மிக்க சூழலொன்றை உருவாக்குகின்றன. எனினும், இலங்கைப் பொருளாதாரத்தினை உயர்ந்தளவில் பாதிக்கக்கூடிய மத்திய கிழக்கு யுத்தத்திலிருந்து தோன்றுகின்ற அதிகரித்த புவிசார் அரசியல் பதற்றங்கள், கடுமையான உலகளாவிய வர்த்தகக் கொள்கைகள் மற்றும் காலநிலை தொடர்புபட்ட இடைநேர்வுகள் போன்றவற்றால் வளர்ச்சி உத்வேகமானது பிரதானமாக ஓரளவிற்கு இடையூறுக்குட்படக்கூடும். இச்சூழலில், தளர்த்தப்பட்ட நாணய நிலைமைகள் மற்றும் நிலைத்துநிற்கும் உள்நாட்டுக் கேள்வியினால் ஆதரவளிக்கப்பட்ட வலுவான தனியார்த் துறை கொடுகடன் வளர்ச்சி பொருளாதார நடவடிக்கைக்கு ஆதரவளிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. அண்மைய மாதங்களில் அவதானிக்கப்பட்ட அரசாங்க மற்றும் பொதுத் துறை

கூட்டுத்தாபனங்களுக்கான வங்கித்தொழில் துறை கடன்வழங்கலில் படிப்படியான வீழ்ச்சியொன்றுடன் கூடிய தனியார்த் துறைக் கொடுகடனில் இப்பரந்த அடிப்படையிலான வளர்ச்சியானது, பொருளாதார வளர்ச்சிக்குத் துணைபுரியுமென எதிர்பார்க்கப்படுகின்றது. அண்மைக் காலப் பகுதிகளில் அவதானிக்கப்பட்ட தனியார்த் துறைக்கான கொடுகடன் பாய்ச்சல்களில் விரிவாக்கம் எதிர்வரும் காலப்பகுதியில் முதலீட்டிற்கும் நுகர்விற்கும் ஆதரவளிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. உலகளாவிய நிச்சயமற்றதன்மைகளிலிருந்தான கீழ் நோக்கிய இடர்நேர்வுகள் காணப்படுகின்ற போதிலும், கைத்தொழில், பணிகள் மற்றும் வேளாண்மை துறைகளிடையேயான வளர்ச்சி வாய்ப்புக்கள் நேர்க்கணியமாகக் காணப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றன. பரந்த உள்நாட்டு பொருளாதார நிலைமைகள், மீள்கட்டலாக்க நடவடிக்கைகள் மற்றும் உட்கட்டமைப்புசார் கருத்திட்டங்களின் மீளத்தொடங்குதலால் ஆதரவளிக்கப்பட்டு கைத்தொழில் துறையில் நிலைத்து நிற்கும் வளர்ச்சிக்கு தூண்டுதலாகக் காணப்படுகின்ற அதேவேளை, உயர்ந்தளவிலான உள்ளீட்டுச் செலவுகள், வழங்கல் சங்கிலி இடையூறுகள் மற்றும் பலவீனமான வெளிநாட்டுக் கேள்வி ஊடாக உலகளாவிய பதற்றங்கள் அதன் தோற்றப்பாட்டில் தாக்கமேற்படுத்தக்கூடும். சுற்றுலா, துறைமுகங்கள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் தொடர்ச்சியான உத்வேகத்துடன் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய தூண்டுதலாக பணிகள் துறை காணப்படுமென எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும், புவிசார் அரசியல் பதற்றங்கள், உயர்வடைந்த கப்பற்பயணச் செலவுகள், மற்றும் உயர்வடைகின்ற விலைகள் என்பன கீழ் நோக்கிய இடர்நேர்வுகளை ஏற்படுத்தலாம். 2024 மற்றும் 2025இல் வானிலை தொடர்பான சவால்கள் காணப்பட்ட போதிலும், நெல் மற்றும் தென்னை போன்ற முக்கிய துணைத் துறைகளில் மேம்பாடுகளால் ஆதரவளிக்கப்பட்டு வேளாண்மைத் துறையானது படிப்படியாக மீட்சியடையுமென எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும், அதிகரித்துவரும் உள்ளீட்டுச் செலவுகள் மற்றும் காலநிலை தொடர்பான இடர்நேர்வுகள் கரிசனைகளாக விளங்குகின்றன.

வளர்ச்சி உத்வேகத்தினை பலப்படுத்தும் நோக்கில் டிஜிட்டல் பொருளாதாரத்தினை முன்னேற்றுவதற்கான வழிமுறைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. டிஜிட்டல்மயப்படுத்தலானது உலகளாவியப் போக்குகளுடன் அணிசேர்வதற்கு பொருளாதாரத்தினை இயலச்செய்கின்ற அதேவேளை,

வரைபடம் 4.3

அடிப்படை காலாண்டு உண்மை மொ.உ.உற்பத்தியின் வளர்ச்சி எதிர்வுகூறல் (ஆண்டிற்காண்டு)



குறிப்பு : எதிர்வுகூறலொன்று என்பது வாக்குறுதியோ அன்றல் கடப்பாடோ அல்ல

2026 மார்ச் மாத எதிர்வுகூறல் சுற்றில் கவனப்படுவதாக இருந்த தரவுகள், மேற்கொள்ளப்பட்ட ஊகங்கள் மற்றும் தீர்மானங்கள் என்பவற்றை எதிர்வுகள் பிரதிபலிக்கின்றன.

விசேஷ வரைபடமானது மூப்பாயாக மங்கலம்கின்ற திறமைகளுடைய நம்பிக்கை இடமென்கவைய யான்படுத்தி அடிப்படையிலே பாதையைச் சூழ்தலின் தீர்மானத்தையெனத் தெளிவுபடுத்துகின்றது. வரைபடத்தில் காட்டப்பட்டுள்ள நம்பிக்கை இடமென்கவைய நடுத்தர காலத்தில் மொ.உ.உற்பத்தியின் வளர்ச்சி தளர்வடைபக்கப்படி பெறுதல்களுக்கின்றன விசேஷ வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளது. உதாரணமாக, தற்போதைய நிலை நிரம்பித்திட்ட பகுதியானது 50 சதவீத நம்பிக்கை இடமென்கவைய எடுத்துக்காட்டி, உண்மை மொ.உ.உற்பத்தியின் வளர்ச்சி விளைவு இடமென்கவையினால் அமைப்பெறும் வரை 50 சதவீத நடுத்தரவிளைவு குறித்துக்காட்டுகின்றது. நம்பிக்கை இடமென்கவையின் திட்டம், காலத்தில் மங்கலம்கவைய எதிர்வுகூறல் வந்திடுகின்ற தீர்மானத்தையெனக் காட்டுகின்றது. தற்போது அடைகின்ற உண்மை மொ.உ.உற்பத்தியின் வளர்ச்சி மீறும் உற்பாட்டுப் பொருளாதாரத்தில் உள்ள தீர்மானத்தையென்கவைய விவரத்தையெனக் கருத்திடுவதையெனக் அடிப்படையிலே எதிர்வுகூறல்கள் மட்டுமே உள்ளன. சந்தியான மேல்தரக்கிய மற்றும் தீர்மானத்தையெனக் காட்டுகின்றது. ஏதேனும் குறிப்பிடத்தக்க மற்றும் எதிர்வுகூறப்பட்ட பாதையிலிருந்து அமைப்பட்ட வளர்ச்சிப் பாதை விடுவதற்கு வலுவூக்கப்படும்.

மூலம்: மத்திய வங்கி அலுவலர் எதிர்வுகள்

உலகளாவிய இடையூறு காணப்படும் காலப்பகுதியின் போது அத்தியாவசிய நடவடிக்கைகளின் தொடர்ச்சியை உறுதிப்படுத்துகின்றது. இச்சூழலில், அரசாங்கத் தொழிற்பாடுகள் அநேகமானவற்றை உள்ளடக்குவதற்கு டிஜிட்டல்மயப்படுத்தலின் நோக்கெல்லையினை விரிவுபடுத்துவது முக்கியமாகும். டிஜிட்டல்மயப்படுத்தப்பட்ட பொருளாதாரமானது ஏனைய அனுகூலங்களுக்கு மத்தியில் அதிக வினைத்திறன்மிக்க வரி நிர்வாகத்திற்கு ஆதரவளித்து செலவு மற்றும் நேர வினைத்திறன்களை உருவாக்கி, அரசு பணிகளின் வழங்கலை மேம்படுத்துவதுடன் புள்ளிவிபர ரீதியிலான தரவு சேகரிப்பினையும் வலுப்படுத்துகின்றது.

இலங்கையின் வலுப் பாதுகாப்பு 2025இன் போது மேம்பட்ட போதிலும், மத்திய கிழக்கில் புவிசார் அரசியல் பதற்றங்களிலிருந்து அதிகரித்தளவில் தொற்றம்பெற்ற பெற்றோலிய உற்பத்திகளுக்கான உலகளாவிய வழங்கல் சங்கிலிகளில் காணப்படும் இடையூறுகள் காரணமாக அண்மையில் சில

சவால்கள் தோற்றம்பெற்றுள்ளன. மத்திய கிழக்கு மோதலின் நீடித்த தொடர்ச்சியானது வலு வழங்கல்கள் மற்றும் உயர்ந்தளவிலான வலு விலைகளுக்கான இடையூறுகளினூடாக போக்குவரத்து, சக்தி உருவாக்கம் மற்றும் தயாரிப்பு உள்ளடங்கலான முக்கிய துறைகளின் மீது குறிப்பிடத்தக்க அழுத்தத்தினை ஏற்படுத்தக்கூடும். அதேவேளை, மரபுசாரா மீள்புதுப்பிக்கத்தக்க வலு மூலங்களின் வளர்ச்சி, பொருளாதார நெருக்கடிக்குப் பின்னரான காலப்பகுதியின் போது தொடர்ந்தன. இலங்கையின் காபன் தேறிய பூச்சிய 2050 வழிகாட்டல் மற்றும் உடாயத் திட்டத்துடன் இணைந்த நிலைபெறத்தக்க வலுவினை நோக்கிய மாற்றத்திற்கு இது ஆதரவளிக்கின்றது. அத்தகையதொரு மாற்றம் வலுப் பாதுகாப்பினை பலப்படுத்துவதுடன் மட்டுமின்றி வெளிநாட்டு அதிர்வுகளுக்கான பொருளாதாரத்தின் பாதிக்கப்படும் தன்மையினைக் குறைக்குமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

சிறப்பு வரைபடம் 4.1

இலங்கையில் அண்மைய பொருளாதார அதிர்வுகள்: நிச்சயமற்றத்தன்மையே புதிய வாழ்க்கை முறையாகும்



அண்மைய ஆண்டுகளில், இலங்கை பொருளாதாரமானது அதிகளவிலும் தீவிரமானதுமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அதிர்வுகளை எதிர்கொண்டுள்ளது. இவ்வதிர்வுகளில் சில இயற்கை அனர்த்தங்களால் தோற்றம்பெற்ற அதேவேளை, ஏனையவை உள்நாட்டு மற்றும் உலகளாவிய மனிதனால் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளால் தூண்டப்பட்டவையாகும். தொடர்ச்சியானதும் தீவிரமானதுமான பொருளாதார அதிர்வுகளால் ஏற்படும் அதிகரித்தளவிலான நிச்சயமற்றத்தன்மைகள், வீட்டுத்துறையின் நுகர்வு மற்றும் சேமிப்பு தீர்மானங்களையும், வியாபாரங்களின் உற்பத்தி மற்றும் முதலீட்டு தீர்மானங்களையும் பாதித்து, நாட்டின் வளர்ச்சி வாய்ப்புக்களைத் தடுக்கின்றன. மேலும், பொருளாதார நெருக்கடிகளின் போது கொள்கை பரிமாற்ற வழிகள் வலுவற்றதாகவும் கொள்கை பதிலிறுப்புக்கள் குறைந்தளவில் ஊக்கிக்கத்தக்கவையாக காணப்படுவதாலும், இத்தகைய அதிகரித்தளவிலான நிச்சயமற்றத்தன்மைகள் காரணமாக பேரண்ட மட்டத் தீர்மானம் மேற்கொள்ளலும் கொள்கை வகுத்தலும் மேலும் சவாலாக மாறியிருக்கின்றன.


இவ்வதிர்வுகளின் சமூக-பொருளாதார தாக்கங்கள் பன்முகமானதும் பொருளாதாரத்தில் நீடித்த பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவையாகும். பொதுவாக, அத்தகைய அதிர்வுகள் குடித்தொகையின் பாதிப்படையக்கூடிய பகுதியினருக்கு சமமற்றவிதமான சமையை ஏற்படுத்தி, இதன் மூலம் பொருளாதார சமமற்ற தன்மைகளை மேலும் தீவிரப்படுத்துகின்றன.

நிச்சயமற்றத்தன்மை 'புதிய வாழ்க்கை முறையாக' மாறியுள்ளதால், துரிதமாக பரிணமித்துவரும் தொழில்நுட்பம், அதிகரித்த உலகளாவிய மோதல்கள், புவிசார் அரசியல் பிளவுகள், காலநிலை மாற்றத்தினால் தூண்டப்படும் இயற்கை அனர்த்தங்கள், புதுப்பிக்கத்தக்க வலுவிற்கான நிலைமாற்றம், அதிகரித்த பாதுகாப்புமாதம் மற்றும் ஏனைய பல்வேறு

அதிர்வுகள் என்பவற்றின் காரணமாக எதிர்காலம் மேலும் சவால்களுக்கு உட்பட்டதாகவிருக்கின்றது.

அண்மைய தொற்றுநோய் மற்றும் உள்நாட்டு பொருளாதார நெருக்கடி என்பவற்றின் போதான அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு, குறிப்பாக பொருளாதாரமானது போதுமானளவு வெளிவாரி மற்றும் இறை தாங்கியிருப்புக்களை கொண்டிருக்காதபோதும் நாணயக் கொள்கை இடைவெளி வரையறுக்கப்பட்டுள்ளபோதும் இவ்வதிர்வுகள் பொருளாதார வளர்ச்சியின் பின்னடைவு மற்றும் உயர்வானதும் தளம்பலமிக்கதுமான பணவீக்க நிகழ்வுகள் என்பன உள்ளடக்கலாக, குறிப்பிடத்தக்களவிலான பேரண்டப் பொருளாதார உறுதியற்றத்தன்மையை உருவாக்கக்கூடியதாகவிருக்கும். எனவே, கொந்தளிப்புக் காலங்கள் முழுவதும் பொருளாதாரத்தை வழிநடாத்துவதற்கு, போதுமான மற்றும் செயல்திறமிக்க இறை மற்றும் வெளிவாரி தாங்கியிருப்பு என்பவற்றை கட்டியெழுப்பதல் மிகவும் அவசியமானதாகும். இத்தகைய அவசியமாக தாங்கியிருப்புக்களைப் பேணுவதன் முக்கியத்துவம் டித்வா புயல் காலப்பகுதியிலும் அதற்கு பின்னரான காலப்பகுதியிலும் அவதானிக்கப்பட்டது. இதற்கு மேலதிகமாக, நெருக்கடி தயார் நிலையை வலுப்படுத்துதலும், காப்பீடு போன்ற இடர்நேர்வினை பகிர்ந்துகொள்ளும் பொறிமுறைகளை ஊக்குவித்தலும் காலநிலையுடன் தொடர்புடைய இடர்நேர்வுகளின் தாக்கங்களை தணிப்பதற்கு பொருளாதார முகவர்களுக்கு உதவியாகவிருக்கக்கூடும். நன்கு இலக்கிடப்பட்ட, இருப்பினும் நெகிழ்ச்சித்தன்மை வாய்ந்த சமூக பாதுகாப்பு வலைகள், பாதிப்படையக்கூடிய குழுக்கள் மீது பொருளாதார அதிர்வுகளின் எதிர்மறையான தாக்கங்களைத் தணிப்பதற்கு இன்றியமையாததாகின்றன.

அண்மைக் காலத்தில் இலங்கைப் பொருளாதாரம் எதிர்கொண்ட பிரதான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு குழப்பங்கள் (அதிர்வுகள்)



- வெளிநாட்டு அதிர்வுகள்**
- 2011-12 - உலகளாவிய எண்ணெய் விலை உயர்வு - ஐரோப்பியப் பிராந்தியத்தில் தீவிரமடைந்த அரசு கடன் நெருக்கடி, மற்றும் எண்ணெய் உற்பத்தி செய்யும் மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்க நாடுகளில் ஏற்பட்ட புவிசார் அரசியல் உறுதியின்மை.
 - 2020-21 - கொவிட் - 19 உலகளாவிய பெருந்தொற்று நோயும், நீண்டகால ஊரடங்குகளும் அதில் பயணிகள் போக்குவரத்திற்கான விமான நிலையங்களும் கடல் துறைமுகங்களும் மூடப்பட்டதும் பல முக்கிய பொருளாதாரத் துறைகளை பாதித்தது.
 - 2025 - ஐக்கிய அமெரிக்க தீவைகளின் திருத்தங்களால் ஏற்பட்ட நிச்சயமற்ற தன்மைகள்
 - 2026 கா1 - ஐக்கிய அமெரிக்க - இஸ்ரேல் - ஈரான் போர் மற்றும் உலக அரசியல் பதற்றம் என்பன உலக வளத்தகம் மற்றும் விநியோகச் சங்கிலியில் பாரிய நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளது.

- உள்நாட்டு அதிர்வுகள்**
- 2016 - பாரிய வெள்ளம் மற்றும் நிலச்சரிவு
 - 2017-2016 இல்லுந்து நீடித்த வரண்ட காலநிலை நிலைமைகள்
 - 2018 - அரசியல் உறுதியின்மை
 - 2019 - உயிர்த்த சூயிஸ் தாக்குதல் - சுற்றுலாத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டது.
 - 2022-23 - பொருளாதார நெருக்கடி தொழில்கள் பதற்றத்தையும் அரசியல் குழப்பத்தையும் ஏற்படுத்தியது.
 - 2025 - டித்வா புயலினால் ஏற்பட்ட வானிலை சார்ந்த இடையூறுகள்.

மூலங்கள்: இலங்கை மத்திய வங்கி
தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்.



நிலைத்துநிற்கக்கூடிய கொள்கைசார் ஒழுக்கத்தினால் துணையளிக்கப்பட்ட கட்டமைப்புசார் மறுசீரமைப்புக்களின் தொடர்ச்சியான பின்பற்றலானது, இலங்கையின் பொருளாதார தாக்குப்பிடிக்கும் தன்மையினை மேலும் வலுப்படுத்துவதற்கும் உயர்வடைந்த நிச்சயமற்ற தன்மையைக் கொண்ட யுகமொன்றில் நிலைத்துநிற்கக்கூடிய பொருளாதார வளர்ச்சியினைப் பாதுகாப்பதற்கும் முக்கியமானதாகக் காணப்படுகின்றது. உலகளாவிய மற்றும் பிராந்திய ரீதியிலான தோற்றவமைப்பு கடுமையானதும் அடிக்கடியானதுமான பொருளாதார அதிர்வுகளினால் அதிகரித்தளவில் அடையாளப்படுத்தப்படுவதுடன், பேரண்டப் பொருளாதார உறுதிப்பாட்டினைப் பாதுகாப்பதற்கு இறை, வெளிநாட்டு, மற்றும் நாணயத் துறைகளுக்கிடையிலான போதுமான தாங்கிருப்புக்களின் கட்டமைத்தல் மற்றும் பாதுகாப்பதன் கட்டாயத்தினை எடுத்துக்காட்டுகின்றது. அத்தகைய தாங்கிருப்புக்களின் பெறுமதி டித்வா புயலின் தாக்கத்தினை ஈர்த்துக்கொள்ளல் மற்றும் மத்திய கிழக்கு யுத்தத்திலிருந்தான சாத்தியமான கசிவுத்தாக்கங்களைத் தணிப்பதில் அதன் வகிபாகத்தினூடாக தெளிவாக செயல்விளக்கமளித்துள்ளன. பேரண்டப் பொருளாதார உறுதிப்படுத்தலில் சிரமத்துடன் ஈட்டியவற்றைப் பாதுகாத்து மீள்வலியுறுத்துதலானது படுகடன்

நிலைத்துநிற்கும் தன்மையினை அதிகரித்து கொள்கைசார் நம்பகத்தன்மையினைப் பேணுவதற்கு இறைத் திரட்சிக்கான அசையாத கட்டமைப்பொறுப்பினை அவசியப்படுத்துகின்றது. இச்சூழலில், 2027இல் தற்போதைய பன்னாட்டு நாணய நிதியத்தினால் ஆதரவளிக்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டத்தின் வெற்றிகரமான நிறைவானது முதலீட்டாளர் நம்பிக்கையினை வலியுறுத்துவதில் முக்கியமானதாகக் காணப்படுகின்ற அதேவேளை தொடர்ச்சியான ஏற்பாடுகளுக்கான ஏதேனும் தேவை எதிர்கால அபிவிருத்திகளை பொறுத்தே அமையும். முன்னோக்கிப் பார்க்கையில், வளர்ச்சி உத்வேகத்தினை நிலைத்து நிற்கச்செய்தலானது பொருளாதார பன்முகப்படுத்தலினை வலுப்படுத்துதல், போட்டித்தன்மையினை மேம்படுத்தல் மற்றும் உற்பத்தித்திறனை அதிகரித்தல் என்பவற்றின் மீது முக்கியமாக தங்கியிருக்கும். அதிகரித்தளவிலான தளம்பல்மிக்கதும் அதிர்வுகளுக்குள்ளாகக்கூடிய சூழலில், சரியான நேரத்திலான, நன்கு வடிவமைக்கப்பட்டதும் நம்பகமிக்க கொள்கைசார் நடவடிக்கைகளுடன் பதிலிறுத்துவதற்கான நாட்டின் இயலுமையானது பேரண்டப் பொருளாதார உறுதிப்பாட்டினைப் பாதுகாப்பதற்கும் தாக்குப்பிடிக்கும் தன்மை, அனைவரையுமுள்ளடக்கிய, மற்றும் இலங்கைக்கான நிலைபெறத்தக்க வளர்ச்சிப் பாதை போன்றவற்றிற்கு மையமாகக் காணப்படும்.